



Tamil Heritage Foundation

தமிழ் மரபு அறக்கட்டளை

Electronic preservation of Tamil heritage materials

e-Book series

an international NGO initiative to digitize old Tamil books and palm leaf manuscripts

visit <http://www.tamilheritage.org>

தமிழ் ஓலைச்சுவடிகள், நூல் பாதுகாப்பு.

பாதுகாப்பற்ற நிலையில், மறுபதிப்பு காணாத பழைய நூல்கள், ஓலைச்சுவடிகள் போன்ற தமிழ் முதுசொம்களை மின்பதிப்பாக்கி தமிழ் வளத்தை நிரந்தரமாக்கும் ஒரு சர்வதேசதன்னார்வ முயற்சி.

மேலும் அறிய: <http://www.tamilheritage.org>



முதுசொம் முத்திரை
தமிழ்ப்பாதுகாப்பின் அக்கறை

கம்பநாட்டாஷ்வர இயற்றியருளிய

சங்கவதியந் தாதி.

வை. மு. சட்கோபராமா நஜாசார்யரும்

செ. கிருஷ்ணமாசார்யரும்

இயற்றிய உரையுடன்

சென்னை:

ஆர். ஜி. அச்சக்கூடத்தில்

பதிப்பிக்கப்பட்டது.

சகவர ஞா

விலை. அணு. ச.

செ. கிருஷ்ணமார்யார்,
தமிழ்ப்பங்கட்டர்
ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ட்ரீதாய புஸ்தகாலை
19, தென்னாண்மை மாதீதி,
திருவுல்லிக்கேணி.

கட்டப் பொலை.

இலர், இங்குமில்லை தீர்மானம் அதைப்பற்றி விடுவது.

இருநூலை எழுதுவதே.

இவர், இங்குமில்லையே தங்க இறந்ததனால், போதுகளின்வாய்க் கால டைஸ் திருவேண்ணேய்மூல்யாகில் கடையாப்பிரக்ஞம் கூடியதின்பெரும் போய்சீசர்த்து, அவரால் ஆகரிக்கப்பெற்று, அகர்விட்டுப்பிரதிவீசுக்குப் பாடசாலைக்குப்புத்தகவிமூத்துக்கொண்டு போகின்றாலாய் அகர்வாடன் படித்துவக்கினர். இவர்க்குச் சுரசுதீட்டாக்கும், கம்பிரன் ஜூனிப்பயங்கும் உண்டானாகதப்பற்றி ஒரு கால டைஸ்: இவர் அங்கானம் பன்னியிற் படித்து வருஷாளில், அங்குபாத்திரியாய், தமக்கு கூறப்படுமென்றும் கொமத்தி ஜூனிக்கம்புக்கொல்லிலை நினைக்கிகால்லைவோக் கூப்பதற்காகத் தமிழ்த்திற் படிக்கும் பின்னேக்கிள்கினம் ஒவ்வொருவராக அங்குபும் முறைப்படி ஒருவர் இப்பின்னையை அனுப்ப, இவரும் அங்கு காலைதாட்டில் கொல்லையிற் காத்துவக்கு கல்வையிலில் கிட்கிற வகுத்தனால், அக்கொல்லையைகுகிலிருக்க காவிரையிலிற் போய்ப் படுத்துத்துமிகினார். கூக்குகையிற் கொல்லையில் ஒருகுகிறை வகுது மேப்பதாகக் கூடுக்கண்டு எழுத்து பார்க்க, கணவிற் கண்டபடியே பயினை அங்குமில்லோனுசிய காவிர்க்காயானது குதிரை மேபக் கண்டு, அதனைத் தூர்த்தியும் அது போதுமையால் அஞ்சி ஏடுக்கிக் காவிரையிலும்கூடுதிரேபோய்கின்ற புலம்பினார். அதுகண்டு காவி கருணை கூர்த்து பிரசன்னையாகி, ‘பிள்ளாப்! அழாதே; உன் ராமா கீட்டு’ என்றார். இவர் அங்கையை கீட்ட, தேவி அதிற் பீராக்காத்தால் எழுதி அதைகிரகித்தனான். பின்பு இவர் திரும்பிச்சென்று கொல்லையிற் போய்ப்பார்க்க, அப் பொழுதும் குதிரை அப்புறம்போகாத அக்கையே மேங்குதெருக்கிறார்கள். அப்பொழுது காவிரிகாதேயிலின் அறைக்கிராத்தாற் கூசாதிக்காகம் பெற்ற இவரது வாக்கினின்றும், அதுகண்ட கேப்பதால், தற்கொலைக், “வாய்த்த வயிரபுரமாகாவியம்மே கேள், காய்த்தனினப்புனத்துக் காலைகாத்துச் சாய்த்துக், குதிரை மாளத்தின்த காவிர்க்காயன், குதிரை மாளக் கொண்டுபோ” என்ற ஒருவில் உண்டாயிற்று. அங்கைய் இவர் பாடியுடனே அக்குகிறை கீழே விழுக்கு இறந்தது. அதனைக் கேட்டால்தா பொதுயாயர் ஒடிலுக்குப்பார்த்து, அதிகாரியின் கோபத்திற்கு ஆஸாவேயேயெயென்ற கலக்கமுற, இவர், முன்பு பாடிய வெண்பாவின் ராண்காம்அடியை “குதிரை வீளக் கொண்டுவா” என்ற திருப்பிப்பாட, மாண்புகுதிரை மீண்டெழுக்கது. காவிர்க்காயன் இதனைக் கேள்வியுற்று அக்காலத்தில் அரசுகிருந்து வகுத் துலைந்துங்க வென்றுமூன்று சேழத்துக்கு அறியிக்க, அவன் அக்கையை விட்ட நான்பார்க்கவேண்டுமென்று கருவித்தனான். ஆங்கைமே இவர் கோலும்கையுமாய்ப் போய்விற்க, ஆகன், + ‘இக்கம்பஞ்சு அங்கைக்கு செய்தங்கு’

* கம்பன் = கம்புடையவன்; கம்பு=சொம்பு; உலகாழக்கு.

என்றனன். இதனுடை, கம்பக்கொல்லிஸ்யைக் காந்தசனங்களும், இவர்க்குக் கும்பரி என்ற பெயரையிற்று: இத்து வேறு சில காரணமுங் கூறார். இவர் பின்டு சோழராஜனது ஈம்மதாக வித்துவான்களுக்குத் தலைவராகி இராச சபைக்கு என்டோறும் சென்ற சமயே சிதமாகவும் சாதாரியமாகவும் பல கவிஞர் பாடிப் பிரசாரிக்க தலைப்பட்டு “புலிச்சக்ரவர்த்திகள் போற்றிய பழிச்சக், கவிச்சக்ரவர்த்தியாக் கம்பர்” என்பது போன்ற பலவிருது கூறப் புலங்கள் ஒந்துக்கிடக்கின்றனர். இவர்க்கு அய்பிளாபதி யென்ற ஒருமகன் பிறக்கு, அவனும் சிறாத் வித்துவானுடையரோடு ராஜாக்கப்பக்கு காடோறும் போய்ப் பெருமைபெற்றுவாக்கனான்.

கம்பர் இராமாயணம் பாடியது, சடையப்பவன்வினாது பெருமூயற்கியால். என்னுமெனின்,—அவர் மகாகவியாகிய கம்பரது புலங்கமத்திற்கும் விளங்குமாறு இவரை ஏதாவது ஒரு பிரபந்தம் பாடும்படி செய்யவேண்டுமென்ற சோழராசனுக்கு அறிவிக்க, அவன் தனியே ஒருவகைப் பாட்செய்தலினும் இருவரை ஒருசேரப் பாடும்படி செய்தாற் புலங்கமத்திற்கும் கன்றுக் கிணக்கு மென்கிணத்து, கம்பரிட்டெட்க்கீட்டு இருவரையும் ‘ஸ்ரீராம சுரித்திரத்தைத் தமிழ்ப்பாவினுற் பாடி முடிக்கவேண்டும்’ எனக் கட்டினாலிட்டனன். கட்டினாலிட்டபின்பும் கம்பர் பலகான் பாடாயலேயிருக்கு, ஒட்டக்கூத்தர் ஈத்தான்டம் வரையிற் பாடி முடிந்து யுத்தகான்டம் பாடுக்கிக்கொண்டிருக்கவேலீல், மறுபடி துரசளுல் எவப்பட்டு, இல்லிராமாயணம் பாடினார். பாடுகையிற் பிரதிதினம் இராப்பொழுதெல்லாம் வடமொழிப்புலவர்களை வைத்துக்கொண்டு வால்மீகம் ஆத்பாத்மம் போதாயாம் முகவிய ராமாயணக்களையும், பலபுராணங்களையும் ஆராப்பசி செய்து, பக்ரபொழுதிலே காவோன்றுக்கு எழுந்த பாடல் விழுக்கால யுத்தகான்டம் வரையில் ஆஜ காண்டமும் பதினாற்துக்கு சில்லங்கு பாடல்களாற் பதினைக்கு கானிற் பாடி முடிந்தனர். அங்கை மிருங்கையில் ஒருங்கள், கம்பர், ஒட்டக்கூத்தர் வீட்டு வாயிலின் வழியே போககின், அவர், தாமிசம்பத இராமாயணம் கம்பராமாயணத்திற்கு மூன் தலையோடுதன அறிவுது அதனைக் கிழித்தெநிர்துவொண்டிருக்க, கண்டு, அவ்விடஞ்சென்ற, அதற்குச் சூத்தகான்டம் வரையிற் கிழிப்பட்டுப் போகவே, மிக்கமான உத்தரகாண்டத்தை அப்படியே கிழியாது வைத்திருக்க வேண்டுக்கொண்டார்; அதுவே கம்பராமாயணத்திற்கு ஏழாவது காண்டமாக வழங்கலாயிற்று: கம்பர் அப்பிகாபதிக்கு விகாரம்கடத்தியபோது சடையப்பவன்கள் கிறிதாவல்க்காழ்த்துவக்கதனால் இருக்க இடம் பெறுத சுவதாரையோரத்தில் ஒதுங்கி மின்றதைப் பார்த்து கருக்கிய கும்மினாயியை சோக்கி ‘இவரை சாம் வைக்கவேண்டியடிடத்தில் மேலாகவைப்போம் கணக்கூறி விருத்தபடி, தம்மும் ஆதரித்த அச்சடையப்பப்பிரபுவை கான்றிமறக்கவையால் இராமாயணத்தில் அங்கம்கே சிறப்பித்துக்கொல்லியிருக்கிறார். பின்கார் இராமாயணம், திருவரங்கம்பெரியகோவிலில் மேட்டழகியுடக்கி

சிரக்கம்பஞ் செய்யுமாறு ஈதழுவினங் இருக்காவத்தில் அப்போதும் பட்டது. அதைக் காலம் முதலியங்களை,

“என்னவீயோதை மென்றாற் நேறின்போது என்பதை வாழ்வு
ஏன்னீப் வென்னெப் என்றாக் கண்ணிடல் எப்பாடன்
என்னவீப் விராம காலத பய்குளி யத்த காஸிற்
கண்ணிய வருவார் முன்னே கவியரக் கேற்றினுடே” எனக் காலம்.

இவர் சரசுவதியக்காலி பாட்டுக்காலத்தில் வழங்குவதொரு காலமாக— கம்பர் ஒருக்கு சேர்யாசனிலே மன்றாபப்பட்டுச் சேர்யாப்பட்டுவிட்டுச் சேர்காடுகேர்க்கு கங்கிரிடத்தில் அகைப்பக்காரனு விருக்கவ ஜென்ற தம கூங்க் கொல்லில் சேர்யாசனிடத்தில் அகைப்பக்காரனு யமர்க்கு அங்குத் தமதுக்கல்வித்திறத்தைக் காட்டி அரசனுடைய அன்பையும் மதிப்பையும் பெற்றார் தீந்து வாழ, அதுகண்ட அதைக் கேரம்பூஷான் வித்துவான்கள் மொழுங்கலோன்று ஒர் அம்பட்டலுக்குப் பொருள்கொடுக்கு அவனைக் கொண்டு அகைப்பக்காரனுவிகுத் தம்பகுரத் தனது தலையினைத் தொல்வி வித்து அப்போது கம்பர் கலிச் சாதித்து அவமானிப்புத் து முன்றார்கள். அப்பொழுது கம்பர் கூக் காந்தியத் தியானித்து ‘தாயே! இந்த ஆபத்துக்காலத்தில் அடிப்பேணப் பாது காக்கும் பொருட்டுத் திருவுள்ள மிரகு உள்ளது இட்காந்த இவ்வைப் பண் வரிடம் கொடுத்தருளவன்டும்’ என்ற பிரார்த்திக்க, அவனைதொழுவின் அனுக்கிரகித்ததனுல், அவனுடைய காந்திரச்சிலம் போன்ற உடனை கம்பர் கையிற் கிடைத்தது; அதனை அவர், அரசனுக்குக்கானிக்கையாகக்கொடுத்து ‘இதன் இணமான மற்றிருந்து என் தமிழான இந்த அம்பட்டிடத்தில் இருக்கிறது; அதனையும் பெற்றுக்கொள்ளலேண்டும்’ என்ற மேண்டினுர் காள்பவர் கண்கூக்கம்படி சோலிக்கின்ற அப்பொற்றுநரசிலம்கூபக் கையில் வாய்கிப் பார்த்து ஆச்சரியங்கொண்ட அரசன் அதை அம்பட்டினை கோக்கி உண்புகிறான் மற்றிருக்கு சிலம்கூபக் கொண்டுவா’ என்ற கொல்லி, அவன்மிகால்நுடி ‘இல்லை’ என்றான். கம்பர் அதனைப் போய்ச்சாதனை யென்று அற்புத்திக்கூற, அரசன்கட்டினாப்படி யேறவானார் அம்பட்டினைக் கட்டியதிக்கலானுர்கள். அடிப்பொதுக்கமாட்டாமல் அவன் ‘இந்த அகைப்பைக்காரருக்கும் எனக்கும் யாதொரும்பக்கத்ருமில்லை, இந்த கம்ஸ்தான வித்துவான்கள் என்னைக்கொண்டு இப்படி யெல்லாம் செய்வித்தார்கள்?’ என்ற உண்ணமையுச் சொல்லிகிலைசிறந்தினுன். பின்பு அரசன் கம்பார கோக்கி ‘இந்த அற்புத்தசிலம்பு உணக்குவது?’ என, கம்பர் ‘இது காக்கத்தியினது’ என்று சொல்லியதுக்கை மெய்ப்பிக்கும் பொருட்டுச் சரசுவதி வைத்தியானித்துச் சுரக்குவதியநீதாகி யென்னும் இந்துலைப் பாதக் கோத்

* சுரக்குத்தம்-சாலிகாகச்சாப்பது இப்பொழுது கடப்பது, கூக்கி; ஆக்கோல், கம்பர்காலம் இப்பொழுதும் ஆயிரங்குக்காலுக்குமுன்புவான், சிலாசாக்கபரிசோதன், முதலாவது குலோத்துங்கசோழன் பிறக்க காலம் அல்ல - கருடங்களுக்கு முன்பு என்பர் கடும் கருடம் வித்தியாகப்படுக்.

திரித்தனவிலே, அங்கையங்கள் ஒத்தறச்சாற்றிலூப்புத்தில்க்க எடன குடியிடு கொண்டு பிரதியாழாகத் தோன்றி ‘எந்தே சிலம்பு?’ என்று கம்பைக் கேட்க, இவர் அரசன்கையிலிருஷ சிலம்பை வாங்கி அத்தேவியின் இடத் திருக்குட்கு சேரே கீட்ட, அது அத்திருக்குடியின் போய் ஏற்றனமாத்திரத்தில், கலைஞரி அத்தர்த்தனை மாய்விட்டான். அதுகண்டு வியசீதசேரன் கம்பை கண்குவிசாரித்து அவர் இன்னுமென்ற உண்ணமயை அறிக்குடைகாண்டான்.

இவர்செப்பத வேறுதல்கள் - ஆழ்வார்தாத்தாதியென வழங்குகின்ற கடகோபாத்தாதி, ஏரோப்பது, சிலையேழுது, திருக்கங்கமழக்கமிழுதலியன.

இவர்காலத்து இருஷ வித்துவான்கள் - புக்ஷேந்திப்புஸவரி, ஓட்டக்குத்தரி, ஓாவை முதலியோர்.

இவர் சரித்திரவிவாரத்தை விடோதரசமுத்தரி, புலவரிபுராணமிழுதலிய நூல்களிற் காணலாம்.

“வெண்பாயிற் புக்ஷேந்தி பரணிக்கோர் சயக்கொண்டான் விநுந்தமேன்னு மோக்கபாவி மூயரிக்கம்பனி கோவை யுலா ஒத்தாதிக் கொட்டக்கூத்தன் கண்பாய கலம்பகத்திற் கிரட்டையர்கள் வகைபாடக் காளமேகம் பண்பாகப் பகர்சக்தம் படிக்காசலா தொருவர் பக்ரொலுதே”

என்பதனால், இவர், விருத்தம்பாடுதலில் மிகச்சிறங்கதவரென விளக்கும்.

‘கம்பன் வீட்டுக் கட்டுக்கறியும் கவிசொல்லும்’, ‘கல்வியிற் பெரியவன் கப்பன்’ என்ற பழுமொழிகள் இவரது கல்வித்திறத்தை மெச்சி வழக்கியன.

சுரக்ஷை யந்தாதி.

கருவதியினால் அங்கெலி என விடியும்; சுரூபதிலீண் விரைவாக முக்காலத்தொடர்பாற் பாடப்பட்டினாரு பிரபஞ்ச மென்பதை போரும். இது தொடர்ச்சொழிவில் கொங்குள்ள ஆறுமீண்டும் அனாம புதுவில் பெருங்காலிய சம்பஞ்சம், விவுபமாக குறைங்க; விட்டிரூப்பாலோம், விரைவாகவும் என்பதற்கிற போல். வர்ணங்கி என்ற வட்செல்-அங்குப் பியாவித்தொழிலையெல்லை நூற்று காலம் போருப்படும். இவர் - பிரமண்மனை, கணவிக்குடியில் தெப்பம். அந்தாலி - அந்தத்தை கீழ்மாசு எடுத்து; ஓத்துமூத்து தொகைப்புறத்துப் பிறக்க அன்மொழித்தொலை; வட்செல்லைத் தெப்பாக்கிரக்கி; அந்த குதின்னைப் பிரிக்க. அந்தாலியாது-ஒருசெய்யுளின் காந்தி தூள்ள ஏழுத்தாவிலும் அணையாவினும் சிராயிலும் அடியாவிலும் அந்த செய்யுளின் முதலால் அமைப்படி பரடிவது. இப்பொலி பாலீம் தூளின் காந்த்ருசெய்யுளின் அந்தமே முதற்செய்யுளின் ஆபோர ஜூமதல், மண்டலித்த ஜெனப்பாறும். இது, தொண்ணூற்று ரூபாப் பிரபஞ்சங்களுக்கு ஒன்றும், இதைச் சிறுகாப்பியத்தில் அட்குஙர் ஒருங்காரர்.

இந்தஸ் - முதலிற் காப்புச்செய்யுள்ளவுள்ள இரண்டு ரெண்டா கீடுகளின் முப்பது கட்டளைக்கலித்துமறைகள் அனுமதித்து.

五三

ஈப்ப - காத்தல்; 'யு' விருங்கேபந்த தொழிற்செயர்: உறு - தின்கு, ஏக்கிள்ளு கடவுளின் விடுயமான உணக்கத்துக்குத் தொழிலாளுபெயர். ஆகவே, கவி தமக்கு ரேஸிடத்துக்க இடையூறுகளைக் கிட்டித் தமது எண்ணாத்தை முடிக்கவுல்லதோர் போருளின் விடுயமாச் செய்யு. தோழிர் மென்பது காரத்து.

இக்காப்பு இச்சூலாசிரியர்க்கு தீவ்டதேவநாயும் திரி துறுக்கும் விஷ
விஷமான சரசுவதியின் விஷமான தாலவும், இதனை, வழிபடுத்துவது
வணக்கத்தோடு ஏற்புவடக்கடவுள்ளுணக்கமு மாகுமேன்ற சொல்லும்.
(வழிபடுத்தவுள் - தம்மாற் பூரிக்கப்படும் தெப்பம். ஏற்புவடக் கடவுள் -
தாம் பாடக்கொட்டுகிய தூநுக்கு ஏற்ற தெப்பம்.)

கலைக் காற்பத்து சுருள்கிளையு

கோவை விகார்த்தி மென்றும்னம—கூட

வினாப்பளிக்கு போல்வாரோன் மூன்றத்தி மூன்வே

பிரப்பளிக்கு வருவா தீடு.

(இதன்பொருள்.) ஆய - பொருள்திய, கலைஞர் அறபத்து வாய்களை முடிமுடுத்துவதன் குலங்கள் என்றும், ஏய - தகுதியாக [பிரபுது], உணர்விக்கும் - (தனக்கு அடிக்கம்பட்ட என்போலியாக்குத்) தெரியச் சேய் தருகின்ற, என்ன அம்மை - எனது தாய் போன்றவரும்; தூய ஒரு பரிசுக்கு

போல்கான் - பரிசுத்தமான திருமீவனி ஸ்பாடுகம்பேசல் வெள்ளனிறமாக இருக்கப்பெற்றங்களும் ஆகிய சரசுக் கிரெதி, என் உத்திரத்திலே இருப்பன் - எனது மனத்திலே (எப்பொழுதும்) எழுத்தருளியிருக்கிறார்கள்; (ஆத வாஸ்), இந்து இட்டு வரதாது - இங்கிடத்தில் துண்புமொன்றும் வரயாட்டாது; (என்றாலும்).

வைசெல்லால் நற்றகுச் சௌலியும், அவற்குறவியல்லாம் எனது அடியாள்க்கு அருள்பவானும், சுத்துவம் கருப்பு தமஸ் என்றும் மூன்று வகைக் குணங்களும் சுத்துவகுணத்தைபேச ஏடுடயவெண்பது தோன்ற வெள்ள ஒரிறமாய் விளக்குபவானும், தன் அடியாரது புலகுமத்திறக்குக்கு இடையூறு கேள்டாதபடி பரிபாலிப்பவானும், ஒருஶால் இடையூறு கேர்தாலும் அதனை உடனே ஒழிக்கலங்கள்வானு மான சரசுவதியை யான் வழிபடுகடவளர்க்க கொண்டு அங்கோடு தியாவிக்கின்கேத ஞாதவால், அவன் யான் பின்னத்த வள்ளுமொய் எனது கூன்க்கமலக்கில் எந்து எழுத்தருளியிருக்கிறார்கள். ஆத வாஸ், யான் இப்பந்தத்தொடக்கையை இப்பிரப்பத்துக்கும், மற்றும் யான் விரும்பும் அந்தப்பூர்வகருக்கும் இடையூறுகிறன் நும் வரமாட்டா தென்று தூணிர்து கூறியவர்களும்.

குய - ஆகியு, இறந்தகாலப் பெயரிரச்சம்; ய - காலங்காட்டும் இடைக்கிழல். கலா, அம்பா, குபம், ஸ்பாடுகம் என்ற வட்செருத்தன் விகாரப்பட்டன. வைசெல்லாகம் அறபத்து கான்கு - கருதி, ஸ்மிகுதி, இதிகாசம், புராணம், தர்க்கம், வியாக்ரணம், சோதிஷம், வைத்தியம், சில்பம், கணிதம், சங்கிதம், காட்டியம் முதலியன; அகராதியிற் காண்ச. உம்கூம் - முற்றுப்பொருள்களு. கய - செயவிவரெங்கம்; ஏப் - பகுதி. மிக் கு அங்புடையையும், கண்குமதிக் கப்பகிதலும்பற்றி, ‘அம்மை’ என்றார். இருப்பால் என்பதில், பகரவிகைப்பிலை-சுதிர்கால மூன்றத்தாது தன்மைமாத்திரத்தை உணர்த்திற்ற. ‘இல்கு’ என்பது - மூலிகைகளுள் தன்மையிடத்தை உணர்த்தும்; என்னிடத்து என்றபடி. வரராது என்ற எதிர்மன்றமுற்றில், ச - விரித்தல்விகாரம்.

படிக நிறமும் பவளச்செவ் வாயும்
கடிகமழுபூங் தாமணைபோற் கையுந்—துய்யினையு
மல்லும் பக்கு மனவரத முந்துதித்தாற்
கல்லுஞ்சொல் லாதோ கவி.

(இ - ஸ.) (சரசுக்கிரெதியியினுடைய), படிகம் நிறமும் - ஸ்பாடுகம் போன்ற வெள்ளனிறத்தையும், பவளம் செவ் வாயும் - பவழம்போவச் சிகங்கை வாயையும், கடி கமழு தாமணை பூ போல் வாயும் - வாசனை விக்கிர (செக்) தாயகைரமலர் போவச் சிவக்க திருக்கலைகளையும், குடி இடையூறும் - உடுக்கை போன்ற இடையையும், அங்குலம் பக்கும் அன்வரதமும் துநித்தால்-இரும் பக்குயாகிய உப்பொழுதும் (இடையிடாது) தொத்திரஞ்சிச்யநால், எல்லும் கவி சொல்லாதோ - (அதேதனமாகிய) கல்லும் கவிபாடமாட்டாதோ? [தாலுது பாடு யென்றபடி]; (ஏ - ஸ.)

உன்ன காண்மலையாக்” எனத் திரும்பலையாற்கார் திருவிசிசெய்தங்காடும் காண்ட. படைத்தல் காத்தல் அழிக்கல் என்றால் முதலொழிந்தும் உரிய முதல்கடவுள்ளன இரிசூத்திகளில் ஒருவகைதால், ‘ஊதன்’ என்றார். மூத்தாம்கார - இருக்கவைசெல்ல, அன்பால் தினைகாராது உள்ளக்கமலத்தில் வகு வீற்றிருக்கல்லத்தி, ‘யன்மனத்தாம்காராயாட்டு’ என்றார். தார் - மாலை. ‘சென்றிசோல் தார் தாசு’ என்றது, தாமகையாட்டிக்கு அடைமொழி. செவ் விய பரமாஸீலைப்பு பாடிய என்ற பொருள்கொண்டு, ‘என்’ என்பதற்கு அடைமொழியாக்குதலும் ஒன்று. ஆட்டி - ஆண் என்பதன் பெண்பால்; குள் - பகுதி, இ - பெண்பால்விகுதி, ட் - ஏழைக்குத்துப்பேறு, கூரம் கூரமா எது - சுதி.

வேதத்துக்கு உரிய ஸ்வரம் உதாத்தம் அதுதாத்தம் ஸ்வரிதம் ப்ரசும் என காண்காம். வேதம் சுகைதி வாழ்த்தற்கு இனிய உறைவிட மாதலால், ‘பங்கயும்’ எனப்பட்டது. மூன்றாம் அடியினால், ‘காயகல்’ என்னும்படி பிரமணது வேதமேர்தும் வாக்கில் வசிப்பவளைன்பதும் தோன்றும். ‘வார்த்த’ என்றதில், கார் என்ற வினைப்பகுதியின்மேல், தா-துவையீனா. கார்தல் - மிகுதல். வாணக்குதல் என்ற நன்மைப்பன்மையைக் கவிகளுக்கு உரிய தூய்வுப்பற்றி வகுத தென்றுவது, தன்னைப் போன்ற அடியாரச்சௌடிக் காப்புத்திய தென்றுவது கொள்க. கமலாஸாக், தேவீ, மாஸ், தாமரைம், ஸ்ரோருஹம், காதன், பக்ஞம், ஜீபாதி, அம்போருஹம் என்ற வட்டசாந்தல் விளாப்பட்டன. கமலாஸாக் - ரிர்க்கசக்தி பெற்ற தோடர்மொழி. ஸ்ரோருஹம் என்பது - குரத்தில் முளைப்ப தென்றும் (ஸரஸ் - ஸ்ரிலை), பக்ஞம் என்பது - சேந்தில் முளைப்ப தென்றும் (பங்கம் - சேறு), அம்போருஹம் என்பது - ஸீல்முளைப்பதென்றும் (அம்பஸ்-ஜூலம்) காரணப்பொருள்படும். இகவு - இக்கானக் தோன்றும் பிறவற்றுக்கெல்லாம் காரணக்குறி யாகாது தாமகை யொன்றத்தே பெயராம் ஏழுகுதல் காரணவிடுகிறி. சீர் - பூரி என்ற குடசோல்வின் சிறைவென்பர். ஆரணம் - தந்தமவட்சோல்.

இச்செய்யுளில், ஒருபொருளையேதுறிக்கிற கமலம், தாமகை, சீரோருகம், பக்ஞம், அம்போருஹம் என்ற பல்சொந்தன் வகுதலு, போந்தபோந்து வருந்திலையணி.

2. வணங்குஞ்சிலைதுதலுங்கைமுத்தோரும் வணமுலைமீற்

கணங்குப்புதிப்பிலைவழூமேனியுங்கோட்டுடனே

பினங்குஞ்சுந்தடங்கணக்குஞ்சோக்கிப்பிரமனன்பா

துணங்குஞ்சிருமுக்கிலையம்மறநான்குமுறைப்பவளே.

(நு - வ.) மங்ந காண்கும் உறைப்புவே - வேதங்கள்காண்கையும்உறைக்கின்ற தன்மையுடையவே!—(கணது), வணங்கும் கிலை நுதலும் - கலை சுத வில்லைப்பொன்ற வெற்றியையும், கலை தோகும் - இளமூங்கிலைப்போன்ற தோக்குளையும், எனம் மூலைமீல் கணங்கும் - ஆழகிய தையுக்கயின்

மீது பரவிய ஓதுவையும், புதிய கிளை எழுது வேண்டியும் - இதையொன்று விரங்கி விசிகிம்மு [விசியுமில்லைத்தாயான] திருமீஸ்ரீ நந்தாநாம் இருப்புடனே மினங்கும் கரு நட அங்கநாம் - காதனியோடு போர்செஷனிமு [காதனவும்சீன்ட] கரிய விசாவையா என்களையும், பிரயன் - (ஏ.ஏ துவை வருன) பிரமதேவன், சோகி - பார்த்து, அன்பால் - அங்கிழும், உமாங்கும் - வாழ்க்கீட்க்கும்படியான, நிரு மூங்கிலாய் - தழுவிய முற்றத்தினை முடையாய், (மி); (ஏ - ம.)

இ உண்துதலைகளுடைய பிரமதேவனிடத்து கூடுமிகாண்டிபாத அல் ஆட்சைக் கணித்துக் கூடப்பெறுமல் அப்பிரயதென்று கூது கீத்தி முதலிய ஆவயவங்களின் செங்கியை சோக்கி வருக்கிடுக்கிடுக்கும் முற்றத்தினை முடையாய் கீடென்று ஆவளது மிக்கபெறுமையை எடுத்துப் பார்த்துக் கூறியவாறு. “ஒடுதல்காமத்திற்கிண்ப மதற்கிண்பும், கடிமுயக்கப்பெற்று” என்றுச் சிருங்குறுதலின்படி ஒடுதல் காமத்திற்கு இன்பக்கரூபதாயிரும், ஆவ்வுடலைத்தலைத்துக் கூட மூயக்கப்பெறுமையால், பிரமதேவன் வாழ கிறப் பேணங்க.

மகனிர்தோன்களுக்கு இளமூங்கில், திரண்டுக்குங்கிலீன்ட வாழ்கிறும் கேப்பிலும் உவண்மையாய். கணங்கு - காமயிகாரத்தா குண்டாகும் கிற வேறுபாடு; பசை, தேமஸ் எனப்படும். தோட்டுடே பினங்கும் குக்கடங்கள்கள் - காதனியோடு போர்செஷ்யும்படியான [அதாவது - காத வாரலில் சீன்ட] கறத்த விழிகளைப்படைய பெரிய எண்களை சென்றுவாறு. ‘மறைகளங்கு முறைப்பவர்’ என்றது, வேதத்திற்கு அதிகேவாத செய்கிற படி; வேதங்களைப்போதும் ஒதுக்கிற பிரமதேவனத மினாவி வென்று மாம். முன்றில் - விட்டின் முன்னிடம்; இல் முன் என்பன முன்றில் என்று புணர்வத, இலக்கணப்போலி. (ஏ)

நூ. உரைப்பாருகரக்குங்களைகளென்றாலும்னிதுண்டோ வன்றித்

தகரப்பாலோருவர்தரவலரோதன்டரனமுகீஸ்

வகரப்பாலமுதுதங்கிங்கெகளோ முன்வித்தமரமயிலே

விகரப்பாசனடபலர்வெண்டசமரப்பதிமென்றிபலே.

(இ - ஸ.) தன் தெளம் உரை முகீஸ பால் அருது தாது குவிர்ச்சிபான முக்குமாலைகளை யணிக்க மலைபோன்ற (உணத) தனங்களின் பாலாகிய அமிருகத்தைக் கொடுக்கு, இங்கு - இவ்வுலகில், எண்ண-எண்ணே, வாய்வித்துக்களுக்குப் பெறுமையீடு ஓழுக்கீசும், மா யயிலே - [காயவரத் தெப்புக்கையையுடைய யயில்போன்றவுடே!—விகர - ஏற்பாட்டுத்தடியுடைய, பாக அடை - பசியதுலைகளோடுகட்டு, வேல் தாமரை மலர் பதி - கெண்டா மறைவராகிய ஆகன்ததில் வாழ்கின்ற, மெல்லுப்பலே - பெய்வியதன் எழுதுபடமைவுடே!—எண்ணில் - ஆலோசித்துப் பார்த்தால், உரைப்பார் உரைக்கும் கூலைகள் எல்லாம் - இவ்வுலகத்தில்லோர் கிதப்பித்துக்கூறுகின்ற எல்லாக்காள்திரங்களையும், உரைப்பால்-இவ்வுலகத்தில், உமிலைதும்ரி ஒருக்கான்களையல்வாயற் பிற்பிராருவர், தர வலரோ - கொடுக்குத்தன்னைப்படைப்பால்வரி? [ஆகர் என்றபடி]; (ஏ - ம.)

கிடையாகுத்திடீப எல்லாக்களைவிடும் அடியார்கள்க்குக் கொடுக்குக் கண் கூமுடையாய் என்பதாக். ‘தண்டராமுலை.....மாமாலை’ என்றது, அது பேரங்கு கூங்பாறாட்டினதனுல் யாடோன்றையும் துறியாத அடியென்ன இவளையன்ற உவகத்தில் வேறாவருமில்லை சென்றுமாற வாழுக்கெய்த வளை யென்ற குறிப்பு. பசுமை + துடை—பாசுடை; பண்புப்பெயர் கற போப் ஆகிக்கீட்டானாகும். (ஏ.)

**ச. இயலான துகொண்டுகிண்றிருநாமங்களேந்துதற்கு
முயலாமையாற்றுமாறுதுகிண்றேனிக்தலூவுலகுஞ்
செயலாலமைத்தகலீமகளேநிண்றிருவருளுக்
கயலாயிடாயலடியேனைப்புமலந்தாண்டருளே.**

(இ - ஏ.) இயலானது கொண்டு - கல்வியைக் கொண்டு, சின் திரு நாமங்கள் ஏத்துதற்கு முயலாமையால் - உன்னு திருப்பெயர்களைத் துகிற தற்கு முயலாததனால், தடுமாறுகிண்றேன் - சிலைகளைக்குகிடேன்: இந்த மூ உலகும் செயலால் அமைத்த கலை மகளே - இந்த மூன்றாவது புலகங்களையும் தன்செயலாற் பண்டத்தறுவிய சாசுவகியே! சின் திரு அருளுக்கு அயல் ஆ விடாமல் - உன்னு சிறந்த கருணைக்குப் புறம்பாக விட்டிடாமல், அடியே சீனாயும் உங்கு ஆண்டித்திருள் - (உனக்கு) அடிமைப்பட்டவானுகிப என்னையும் (மற்றையடியார்களைப்போலவே) அன்புகொண்டு பாதுகாத்தகுருவாய்.

இந்த மூலவரு - மேல் இழ் கடு என்பன, சுகல்லோகங்களையும்படைத்த கடவுளான பிரமணது தொழிலை உபசாரமாக அவன்மைனைவியின்மே வேற்றி ‘இந்த மூவுலகுஞ் செயலாலமைத்த கலைகளே’ என்றார். அன்றியும், பிரமணது தூத்திசொருபமான இவன் அவனுது பண்டப்புத் தொழிற்கு உதவியாததுங் காணக். இனி, உலகத்தவ ரெல்லோகாரங்கு தனது சிகிஞ்சியால் கண்டபெறக்கூடிய என்றுடையதும் ஒன்ற, கலைகள் - கல்விக்கு உரிய மகள். இயலானதுகொண்டு என்பதற்கு - இப்பற்றமிழ்ப்பாட்டங்களினால் என்றும் போருளுக்கலாட. இதில், ‘ஆனது’ என்றது - பகுதிப்பொருள்விகுகிளி; கொண்டு - மூன்றாம் வேற்றுமைச் சொல்லுகிறுப். முயலாமை - எதிர்மறைத் தொழிற்பெயர், முயலுதல் - பிரயத்தனப்படுதல். அயலாளன்பதில், ‘ஆ’ என்பது - ஆ என்பதன் விகாரம். அயல் - கொளிசிலக்கு. அடியேன்-அடிமை யென்றும் பண்பின்டியாப்பித்த தன்மையொருமைக்குறிப்புவினையாலேனையும்பெயர்; உம்மை - எச்சப்பொருளோடு இழிவுசிறப்பு. காமம் - வடிவசால்.

**ட. அருக்கோதயத்தினுஞ்சக்கிடோகயமொத்தமுகைறிக்குஞ்
திருக்கோலநாயகிசெக்தமிழ்ப்பாவைத்தைசமுகத்தா
லிஞ்சுக்கோதுகாதனுக்காறுபெப்போதுமினிதிருக்கு
மருக்கோலநாய்மஸரானென்னையாக்குமடமைவிலை.**

(இ - ஏ.) அருக்க உதயத்தினும் சுதிர உதயம் ஒர்து அழகு ஏற்குக் கும் - குரிபோதயத்தைக்காட்டிலூம் மிகுஷியாக விளக்குவதொரு சுதிரோதயத்தைப் போன்ற அழகியதுள்ளியை விகிற, திருக்கோலம் - திருமேனி

வயிலையுடைய, சாயல் - தலைவிழும், செம் தமிழ் யானை - செம்பிய தமிழுக்கு உரிய தேவானதையும், இனை முகத்தால் திருக்கு ஒதும் எதழும் நானும் ஏப் போதும் இளைது இருக்கும் - காம்குதிக்கூடும் சோக்கிய காங்குமூலக் காரல் (கான்கு) வேதங்களையும் ஒதிக்கொண்டிருக்கிற தன்னைக்கு கூஸ் பிரம் தேவானும் தாறுமாக எப்பொழுதும் கடி இருக்கியோதாக வீற்றிருக்கின்ற; மகு கோலம் காள் மலராள்-காக்கையுள்ள அழியதன்தாலைக்குத் தாயாகப்படுகின்ற காழ்ப்பதனுமான சரசுவதி, காங்கை ஆணும் மட மலில் - காங்கை அடியை கொண்டு பாதுகாக்குக் கேவானதயாகவன்; (எ - ற.)

மடமயில் - மடப்பழுள்ள மலில்; மடப்பம் - இளையக்குளம், மலில் போன்ற சாயதுடையவளே ‘மயில்’ என்றது, உபசாரங்குகு; உள்ளவாகு பெயர். சரசுவதியின் து அழிய இருமேனி கொண்ணியோதாக குரிப்பிடுவினி விழும் மேலாஸப் பிரகாகித்தல்பற்றி, ‘அகுக்கோதயத்தினுஞ் சுதிரோதய மொத்து அழுகெறிக்குக் கிருக்கோலம்’ எனப்பட்டது. அகுக்கோதயத்தின் என்றதில், ஜக்கனுருபு - எல்லைப்பொருளது: உம் - உயர்வுசிறப்பு. அாக் கோதயம், சக்தரோதயம் - குணசங்கிபெற்ற வடமொழித்தொட்டும்; ‘அ ஆழுன் உ வைரின் இரண்டும்கெட நீர் ஒகரம் நோன்றும்? அகுக்கை உதயம், சுந்திரன்து உதயம் என ஆழும்வேற்றுமைக்கிதொளக். காயகி-காரங் வென்பதன் பெண்பால். சேந்தமிழ் - சுத்தமான தமிழ், கவுப்பில்வாத தமிழ். இதற்கு மாருனது, கொடுக்கமிழ் எனப்படும். இருக்கு-குக் என்ற வடசோல்லின் விகாரம்; இது, காங்குவேதம்களில் ஒன்றந்துகுச் சிறப்புப் பெயராகதோடு எல்லாமேதங்கள்கும் பொதுப்பெயராகவும் கிற்கும், காள் மலர் - புதிய மலர்.

கு. மழிலேமடப்பிழபேகாடியேபினையான்பினையே

குவிலேபகங்கினியேயன்மேமணக்குரிகுட்கோர்

வெயிலேநிலவெழுமேனியின்னேபினியேறுதவம்

பழிலேன்மகிழ்க்குப்புதுபனியேறுனதுபொற்பாதங்களே.

(இ - ஸ்.) மயிலே - (சாயலில்) மலில் போன்றவளே! மடம் பிழே - (கடையழகில்) இளையயான பெண்யானே போன்றவளே! கொடுபே - (மெல்லியவழகங்களை ஒல்கிடுவிடுதிரக்கில்) பூந்தொடுபென்றவளே! இளையான் பின்னையே- (பார்வையழகில்) இளையயான பெண்மான் போன்ற வரே! குவிலே - (இனியகுரலில்) குவில்போன்றவளே! பசு கினியே - (இளையயாகக் கொஞ்சிப் பேசுதலில்) பச்சாக்கினி போன்றவளே! அண்ணமே - (ஈடுயழகில்) அண்ணப்பறவை போன்றவளே! மனம் கூர் இருக்கு நீர் வெயிலே - (குளங்கடைய) மனத்தின் மிக்க அஜ்ஞாகமாகிய இருளைப் போக்குத்தாகு உப்பத்துதோகு குரியகாக்கிபோன்றவளே! சிலவு கழு மேனிக்கிராக்கிபோன்ற வெள்ளோளி விளக்குகின்ற திருமேனியையுடைய, மின்னே-மின்னல்போலப் பிரகாசிப்பவளே! இவை வேறு தகம் பழிலைன் - இவை வேறு தகுமெதனையும் செய்யமாட்டேன்: மிகுஷ்த உந்து பொன்பாதக்களே பணியேன் - மிகுஷ்கிகொண்டு உந்து திருவத்தொயே எனக்குவேன்; (எ - ற.)— அற்று காரம் - பிரிசிலை; மத்தவை - விஸியுருபு.

மயில் முதலியன - உங்கலமாகுபெயர். பிடி - யானையின் உபஸ்வமப் பெயர்; இதன் ஆண்பால்-களிறு, பினை-மானின் பெண்வமப்பெயர்; இதன் ஆண்பால் - சீல, உர் - உரிச்சிசால். புதலிருளை சிக்குகின்ற வெளிவிழும் அவ்விருளைக்குகின்ற இதற்கு உள்ள சிறப்பு விளக்க “ஞர்வெவிஸ்” என்றார். சிலவு - சிலா என்பதன் விளாம், பொன் - அழகு. பொற்பாதம் - பொன் போவச் சிறத்த பாதமுமாம்; பொன்னனி பணித்த பாதமேனிறுமாம்; இப் பொருளில், போன் - ஏருவியாகுபெயர். மயில் - மழைம், அண்ணம் - ஓரம் மை; உடசோத் சிலதவுகள். (க)

எ. யாதாம்புயத்திற்பணிவார்தமக்குப்பலகளையும்

வேகாங்கதமுத்தியுங்கத்தக்கருள்பாரதிவென்னிதழைக்கின்றனவுஞ்சோன்னே
சோதாம்புயத்திலிருப்பாளிருப்பவென்கின்றதையுள்ளே
யேதாம்புவியிற்பெறவரிதாவதெனக்கிணியே.

(இ - ஸ.) பாத அம்புயத்தில் பணிவர்தமக்கு - (தனது) திருவடித் தாமரைகளில் விழுக்கு வணக்குபதூர்களுக்கு, பல வீலையும்-பலவங்கக்கால் திரக்களையும், வேதாங்க முத்தியும் - கேதாங்கத்திற் கூறப்படுகிற மோகங்க தையும், கங்குகருங் - கொடுத்தகருள்கிற, பாரதி-பாரதியென்றும் ஒருக்கு காமமுள்ளங்கரும், வென்றுதழி - வெண்ணீதமான இதழிவிளைய, பூ - அழிய, சீத அம்புயத்தில் - குளிர்க்க தாமரையலரில், இருப்பாள் - வீற்றி குப்பலருமான சரசுவதி, என் சிலதைபுள்ளே இருப்ப - எனது மனத்திலே வீற்றிருந்தங்கால், இனி எனக்கு முவியில் பேறல் அரிது ஆவது ஏது ஆம் - இனிமேல் எனக்கு உலகத்தில் பெறுதற்கு அரியதாகும் பொருள் யாதா கும? [யாதுமில்லை யென்றபடி]; (ஏ - ற.)

யான் சாகல்தையை இடைவிடாது நியானித்து அவளுடையமாருங்கருணையைப்பெற்றே ஞாலால், இனி எனக்கு எல்லாப்பேறுகளும் எனிலிற்கைக்கு மென்பதாம். பாதாம்பஜம், வேதாங்கம், சோதாம்பஜம் - தீர்க்கசாங்கி பெற்ற உடமொழித்தொடர்கள். அம்புஜம் - சீலில்தோன்றுவது: அம்பு - சிர. வேதாங்கம் என்பது - வேத அங்கம் எனப்பிரிக்கு, வேதக்கின் கூற்றுப்பகுதியும் தேர்க்ககருத்துமாகிய உபசிஷ்டத்துக்களைக் குறிக்கும். பூர்வகாண்டம் உந்தரகாண்டம் என வேதம் இரண்டாகப் பகுக்கப்பட்டு, அவற்றில் யாகாதிகிரியைகளைக் கூறகிற முக்கியபாகம் கருமகாண்டம் என்றும், கடவுளைப் பற்றிக் கூறகிற பிரதியபாகம் ஞானகாண்டம் அல்லது பிரமாண்டம் என்றும் கூறப்படும். முக்கிய என்ற வடசோல் - எல்லாப்பற்றந்துகளையும் விட்டு அடையுமிடம் என்றும், பாரதி என்ற வடசோல் - எல்லாவற்றையும் பரிப்பால் என்றும் [பரித்தல் - சிரிவித்து உடத்தல்] காரணப்பொருள்படும். புலி-வடசோல். (ஏ)

ஏ. இநிகா ஆனார்வதெனவே வாக்கீபாளையிலகுவிதான்னடக்கனிலா ஜூஞ்செவ்விதழுவிவண்ணிறக்கானைக்கமலவபன் தனிகாயக்கையபாளைன்டமும்பெற்றதாயைமணப் பணிகான்மலருறைநூறுவையபார்க்கப்பாளவையைபே.

(இ - ஸ்.) இவர் கால் உணர்வது - நீண்டையான யான் தியாகிப்பது;— என் எண் கலையான் - அறபத்துள்ளது கலைஞர்கள்தும் உரிமையும், இல்லை தொன்றும் சுற்றும் செம் ஜூகட் - விளக்குகின்ற கோக்கைப் பழும் (பூபாக்காட்டாது) கென்குதற்குக் காரணமான தீவ்க்காலாதியைப் பழும், கென் சிறந்தாலோ - ஒவ்வொருயான திருமேவரி சிறந்ததும் உடையக்கூடும், கமலம் அயன் தனி காய்கிணைய - தாமரையைவில்லாத்திர பிரமதையை ஒப்பற்ற மினைவிபும், அகில அண்டறும் பெற்ற தாஸை - யங்காதுந்தீவென்க கலையும் பெற்ற தாயும், மணம் யனி கால் மலர் உணர் - வாசனையைப்படிய குருவிரச்சு அன்றாடுக்க தாமரைப்புவில் மீற்றிருக்கிற, பூகையை - கிளிப்பான்றல்லும், ஆரணம் பானங்கைய - கோதங்கட்டு உரிச அறிவேலைத்துவான் சரகவத்தையேயாம்; (ஈ - தி.)

என்னென்கலை-பண்புத்தொகைப் பண்டியாழித்தோடு. தோண்டை-நூர்கொடி. தோண்டைக்கனி காலைஞர் செவ்விதங் - கொல்லால்க்கனியில்லூம் மிகச் சிறந்த இதங் என்றபடி. காலைஞர் இதங் - பெயரெஶம் காரியப்பொருளும்; ‘கோயந்திரும்புக்குத்து’ என்ற விடத்தீந்தோல். கேவ்விதங் கோண்ணித் ததாகி’ என்றவிடத்து முரண்தோடை இருக்கல் காலைஞர். ஆலை என்ற வட சொல், அயன் என விகாரப்பட்டது; திருமாலினிடத்துக் கோள்றியவளை ஸ்து பொருள்படிம்; அ-விட்டுனு. பூங்கை, பாலை-உலகமயாகுபோய்க்க. (ஈ)

கு. பாவும் தொடையும்பதங்களுஞ்சிரும்பலவிதய

மேவுங்கலைகள்விதிப்பாளிடம்விதிரின்முதிய

நாவும்பகர்க்கத்தோல்வேததங்களுஞ்சுறுங்கமலப்

பூங்குறுப்பதம் பூவால்வெப்பாடுத்தியுமே.

(இ - ஸ்.) பாவும் - பாடல்களும், தொடையும் - தொண்டைஞரும், பதங் களும் - சொற்களும், சீரும் - சீர்களும், பல விதம் ஆ-மேவும் - பலவுணக்யாக துணையப்பெற்ற, கலைகள் - நூல்களோ, விதிபாள் - சிர்வகிப்பகாங்காரசுவதிக்கு, இடம் - இருப்பிடக்களாவன, —மூலிய விதியின் காலைம் - (ஏல்லாப்பிராணிகளுக்கும்) மூதாயத்யான பிரமதைய காக்கும், கார்த்த தோல் வேதங்கள் கான்கும்-(அவனும்) கொல்லப்பட்ட பழுவுமயான கான்கு வேதங்களும், கறு கமலம் பூவும் - வாசனையைப்படிய கெண்டாமரமலைகும், திரு பதம் பூலால் அணிபவர் புத்தியுமே - தனது திருவடிகளோ மல்களோக் கொண்டு இட்டு அருங்கிக்கின்ற அடியார்களுடைய மனமுடிமையாம். (ஈ-தி.)

பா - கெண்பா, ஆகிரியப்பா, கலிப்பா, கஞ்சிப்பா முதலியன. நூற்று, தூற்று, விதுத்தம் என ஸும்து வங்கயான இவற்றினின்களும், பான்ற தில் அடங்கும். தொண்டை - எழுததுங்கள் ஒன்றிவரத் தொழிப்பது. அது, எதுகை மோளை மூரண முதலாகப் பலவாம். பதங்கள் - பகுபதமும், பாப் பதமுய; பெயர் வினை முதலிய சொற்று கெள்ளிலூமாம். சீ - சீரங்கள் முதலியன. இவற்றின்தன்மையை, இலக்கண நூல்களித் தாங்க. தோண்டையும், சீரும்-பாவின்கூறப்படு. கலைகள்விதிப்பாள் - கல்வித்தெய்வ மென்ற படி. விதி படைந்தற் கூறுன். அவன் பிரமாண் எனப்படுகின்ற முதன்

கூம் தோன்ற, 'முதியவிடி' என்று. தொல் கேதம் - பண்ணுத்தொகை, வெதம் - ஒருவராலும் சூக்கப்படாமல் கடவுள்போல் நிதியியாக வான்மொத்தம் படுத்து தோன்ற, 'தொல்கேதம்' எனப்பட்டது. இதனை ஆகியில் திருமால் பிரமணித்தும், பின்பு பிரமன் மற்றுறவேர்க்கும் ஹஸ்ரியிட்டிங் கூறினார் என்று, பாரும் திறனைச் செய்துகொண்டிரு அறிக் குதுபத்தி, வேதத்துக்கு 'ஶேப்பாமோழி' என ஒருபெயர் குழங்கும். கேதம் என்ற வட்சோல் - கண்ணமதி ஜமைகளை விதிவிலக்குக்கால் அறிவிப்ப தென்று பொருள்படும்; வித - அறிவித்தல். வேதங்கள் தாங்கு - குஷ, யஞ்சன், ஸாமா, அதர்வணம் வித - புத்தி - புத்தி என்ற வட்சோல்லின் விதாரம். (க)

கா. புக்திசிற்குரிருணீக்கும்புதியமதியமென்கோ
வக்திசிற்கேருண்றியதிமென்கோசல்லருமறையோர்
சக்திசிற்கேருண்றுக்கப்பண்ணெகாமணித்தாமமென்கோ
வக்தியிற்கேருண்றும்பிரான்டுபந்தீரும்மொருத்திலையே.

(இ - ஸ.) உக்கியில் தோன்றும் பிராண் புயம் தொடும் ஒருத்தினை - (திருமாலின் து) காபித்தாமரையினரின் நூ தோன்றிய கடவுளான மிரமேதை ஆடைய தோன்களைத் தழுவுகிற சரசவதியாகிய ஒருத்தினை, புக்கியில் கூர் இருங் கீச்சும் புதியமதியம் என்கோ - (ஜனங்களுடைய) மனத்தின் மிக்க அங்குானமாகிய இருளைப் போக்குகிற புதியசுக்கிரனை நூவொல்வேலே! அக்கியில் தோன்றிய தீபம் என்கோ - மாணப்பொழுதில்வற்றப்பட்டுவிளங் குத்தியில் குறை விளக்கென்ற சொல்வேலே! எல் அரு மறையோர் சுக்கியில் தோன்றும் தபனை என்கோ - சிந்த அருணமயரன வேதங்கட்டு உரியவரான பிராமணர்கள் மஹாராஞ்சிக்கிற காலைச்சுர்த்தியிலே உதித்துவிளங்கு கிற குரியனை நூ சொல்வேலே! மணி தாமத் என்கோ - இரத்தினங்கூர மென்று சொல்வேலே! (எ - ஶ.)

விவேப்பிரகாரனிக்கிற சுரசுவதியினால் தில்வியசோரும் சுக்திர குரிய துக்கிணியர் எண்ணும் முச்சட்டாரகவும், இரத்தினமாலையாகவும் விசந்திக்க வோட்படுவியள்ள தெண்பது, தேர்க்க கருத்து.

வாய்ப்பில்லை என்று, அதற்கு முன் வேம்பாடு விளக்கி, புதிய மாலையை என்று, மதியம், ஆம்-சரியை, எந்தப் போன்ற வட்சோல், அத்து என்றும், சுதி என்றும் விரோப்பட்டது. பகலெலாடு இவுக்கேருஞ் சமயத்தையும், இரவுவாடு பல்ல சேர்ந்தும் வார்த்தும் இப்பொழுப்பையும், இங்குச் சிறப்பாய் சூதறிய மாலைச்சுக்கிணையும், காலைச்சுருதி வையும் குறித்தது. என்கோ - என்கு ஒரு ஏனாப் பிரிக்க. என்கு - என்பேன்; என் - இடைச்சோற் பகுதி, குத்துவையியாகுமை விகுதி; [என்-வினை-ஏ.] இதுவே எதிர்கால முணர்த்தும்; [என் - பத - கஷ்] இனி, 'என்கடையா' என்பது, 'என்கோ' என விரோப்பட்ட தென்றது மொன்று: என்பே ஒவ்வொன்று பொருள்; வியக்கோன்முற்று, தன்னையியாகுமைக்கு வாங்க தெவ்வக், திப்ப, தூகன், தாயம், ஏஞ்சு - எட்சோற்கள். (கு)

கக. ஒருத்தியபயான் தூபியை வழங்காத தி மூலக் குறவிலை
இருக்கின்பவன்கமல் நியுப்பானையான் வெண்ணிலைதாப்
கருத்தியபயான்புல ஆக்காங்காரமற்கருத்துதியபயாக்
கிருத்தியபயான்மற்றென்றிதைான்புக்குறோகின்பை.

(இ - ஸ்.) ஒருத்தியை - ஒப்பற்றுவதும், ஒன்றும் இயை என்றும்
தின் உலக்கு நன்னை இருத்தியபயாதொரும்பிக்கினைபு மீண்டும் என்ற
மனத்திலே மகிழ்ச்சிகொண்டு தன்னை வீற்றிருக்கசெய்தலும், வெள்ளும்
வத்து இருப்பானை - வேண்டாமகரமங்களில் வீற்றிருப்பதனும், என்றன்
கலை தோய் கருத்தியை - அறபத்துவான்கு கலைக்குறையும் கிருத்தியை -
கையுடையானும், ஜம்புலனும் கலங்காமல் கருத்தை என்றாம் நிகுந்தியை -
(தன் அடியார்களுடைய) பஞ்ச இங்கிரியபக்கஞ்சு கிலைவுத்தாதபடி (தாந்தைய)
மனத்தை பெல்லாம் இருக்கசெய்பவனும், நினைவால் ஒருவன்
தேவியை - கான்குகிளையையும் (கோக்கிய கான்கு முகங்களைபுடையாகவுள்
பிரமன்து மீணவியுமான சர்க்காரியை, யான் மற்றென் - என் (ஒருங்குறம்)
மறக்கங்கட்டேன் [இடைவிடாமல் எப்பொழுதும் தியாவிப்பீப்பக்கங்கடு].

ஒருத்தி-ஒன்று என்பதன் அடியாகப் பிறக்க பேண்பாற்றுப்பை; இதன்
ஆண்பால் - ஒருத்தன், ஒருவன்; இதில், த - சாரியை, 'ஒன்றுமிடா என்
மனத்தின் உலக்கு தன்னை இருக்கி'—அடியார்க்க கெளியாய் அவர்மனத்
தில் வர்க்கு வீற்றிருக்கும் பேராகுஞ்சு—யா னென்றபடி. ஒன்று - என்னால்
எகாகுபெயர்; உம் - இழிவுசிறப்பு, இருக்கி, இரு என்பதன் பிறவியை
யான இருக்கு - பகுதி. கிருத்தி, கிருக்குவான்பதன் பிறவியையான திரு
த்து - பகுதி: இரண்டிலும், இ - கருத்தாப்பொருள்விகுதி. என்னைச்
கலை - பண்புத்தொலைப் பண்மொழித்தொடர். ஏருக்கி; இ பெயர்விகுதி.
இங்கே, பொறி, புலன் எனப்பட்டது; ஜம்பொறி-கெய் வருப் பண் மூட்டுக்
செவி. ஆஸல் கிலைவுத்துதலாவது - நிலைகிறியால் ஜம்புவன்களிற்கிளைவுள்.
ஜம்புலனும், உம்மை-முற்றுப்பொருளாது. மனத்தின், இன்-ஏழுதுபு. (எ)

க2. தேவருக்கெம்வப்பிபருமானுகான்மனநிசப்புகின்ற

மூவருக்காவுவராகியுள்ளேர்குமுளிவராகும்

யாவருக்கென்யவெல்லாவுமிருமிதம்பிவருத்த

பூவருமாதனநாக்கொண்டுகொனப்புரிகின்றதீத.

(இ - ஸ்.) தேவருக் - தேவர்க்கரும், தெய்கம் பெருவதனும் - அத்
தேவர்க்கட்குத்தலைகிய இங்கிரைஸும், கால் மனத செப்புகின்ற மூவரும் -
ஏன்கு வேதக்கெளினுலுஞ் சொல்லப்படுகிற (அயக் அரி அதன் என்னுட்)
நிரிமுர்த்திகளும், தான்வர் ஆகி உன்னோரும் - அகர்வாயுங்கார்களும்,
முனி வரரும் - இருங்கிரேஷ்ட்ட்களும், யாவரும் - (மற்றும் உயர்த்தினாயின்
பாற்பட்ட) அணைவரும், எணைய எல்லா உயிரும் - மற்றை [அப்பினைபால்
வுள்ள] எல்லாவுயிர்களும், குஞம் புரிகின்றது - அறிவுக்காண்டுகுத்
தல், இதழ் வெலுத்த புகு மானின் அருள் கொண்டே - கெண்ண்றால்கை

இதழ்விசையை காமண்டாஸில் வாழ்கிற சரசுவதியிலூடைய கருவினாயினு
வேதம்; (எ - ர.)

உயர்தலினையும் அஃநினையுமாகிய எல்லாவுமிருக்கும் கொல்ளும் இயற்
ஈவுவிலுக்கும் செயற்கையிலுக்கும் சரசுவதியின் அருளோ காரண மேன்
பது கருத்து. மூலா - தொங்கக்குறிப்பு. நாகவர் - (காசியபழுஷரிவாது மீன
வியருள்) தறு என்பள்ளது புதல்வர்; வடமொழித் தத்திதார்தகாமம். மூல
ஏர் - வடமொழித் தொடர். ஏனைய - ஏனை யென்றும் இடைச்சொல்லடி
யாப்பித்து குறிப்புப்பெயரெச்சப். வெளுத்தவன்பதில், வெண்கம்யென்றும்
பண்பினாடி விளாபப்பட்டு விளைத்தன் வமயகைட்டத் தெள்ள என்பது - பருதி.
அடைமொழிகாடாமல் 'பூ' என்றால், அது - எல்லாமலர்களிலும் கிரந்த
தாசிய தாமரையைக் குறிக்கும். மாது - விரும்பப்படும் அழகுடைய பெண்.
புரிகின்றது - கீழ்க்காலைத் தொழித்திபெயர். (க2)

காடு. புரிகின்றகிள்கைதயினாடேபுகுஞ்சிக்கிருளை

பரிகின்றதாப்கின்றவெல்லாவறிவினரும்பொருளைத்

தெரிகின்றவின்பங்களிக்குதாறிகெஞ்சங்கெதவிர்த்தமுற்ற
விரிகின்றதென்னெண்களில்மாதுணர்த்திபவேதமுமே.

(இ - ஏ.) புரிகின்ற சிக்கதயினாடே - (தன்னை) விரும்பிப் பயில்
கிள்கைகளுடைய மனத்தினுள்ளே, புகுஞ்சு புகுஞ்சு - (அவர்கள் பயில்
வப்பயில்) கன்றுக்கை சென்று வான்றி, இருளை அரிகின்றது - (அவர்கள் மன
த்திலுள்ள அள்ளுக்காலையிய) அகவிருளை அழிக்கின்றதும்,—ஆப்கின்ற எல்
லா அறிவின் அரு பொருளை தெரிகின்ற இன்பம் கனிக்குறை - (நுட்பமாக)
ஆராய்கிற எல்லாகுடைய அறிவினாலும் அருமையான தத்துவப்பொருளை
அறிக்கு அதனால் (அவரவர்) அடைகிற ஆண்க்கும் முதிர்க்கு ஆறப்பெற்று,
கெஞ்சம் தெரிக்கு மூற்று - (அவர்களுடைய) மனம் தெளிவுடைத்து முதிர்
கும்பதி, விரிகின்றது - (அம்மனத்திற்) பரவுகின்றதும்,—என் எண் கலை
மாது உணர்த்தியவேதமே - ஆறுபத்துஒன்றுக்களிலுள்ளுக்கும் உரிய மகளான
சரசுக்கின்ற சொல்லப்பட்ட வேதமேயாம்; (எ - ர.)—வேதமும் என்ற
உம்மை - அகைசிலை.

'புரிகின்ற சிக்கதயினாடே புகுஞ்சு புகுஞ்சு அரிகின்றது' என்று - பொதுப்பட வேதம்தன்னை யோதி உணர்வாது அறியாமையைப்
போக்கி அகர்க்கு எல்லாவிலுச்செர் கொளுக்குஞ்சு தன்மையை விளக்கும்.
'ஆப்கின்ற....., விரிகின்றது' என்றதனால், துட்பயாக வேதாக்கத்தைத்துராய்
பவர் உண்மைப்பொருளையுள்ளது அதனால் ஆண்க்கமைடைத்து மனம்தெளி
த்து மேன்மையைடுக்கிறும் விளக்கப்பட்டது. வேதம், விதயாபோக்குப்பாத
வால், 'கலையாதுணர்த்திய வேதம்' எனப்பட்டது. சிக்கதயினாடு, காடு -
ஏந்துபு, கீன் - சாரியை. புகுஞ்சு புகுஞ்சு, அடுக்கு - இடைவிடாமையை
பெறுவது. அரிதல் என்றும் விளையின் ஆற்றலால், இருவின் தினீரைம
விக்கும். கெஞ்சம், ஆம் - சாரியை, (ககு)

கு. வேதமும் வைதற்கிணக்குமுடியக்குத்தின்மெய்ப்பிப்பாறுவாம்
பேதமும்பேதற்கிண்மார்க்குமுடியக்குத்தின்மெய்ப்பிப்பாறுவாம்
போதமும்பேதற்குமுடியக்குத்தின்மெய்ப்பிப்பாறுவாம்
நாதமுகாதவண்டார்க்குப்பிவண்டாமொங்காதவாக்கிவை.

(இ. - ஸ.) நாதம் வண்டி ஆர்க்கும் கொள் மாமனாகாயல் - இவ்விய நாத
வையுண்டைய [ஸ்ரீகாராஞ்சிரம்யாக்காங்காயுண்டை] வாண்டின் ஒளிக்கப்பெற்ற
கெண்டாமஜாமலரில் வீற்றிருக்கின்ற தலைவியானவர், - வேதமும் - என்
வாவைதங்களும், வேதக்கிண் அந்தமும் - அந்த வேதங்களின் அத்தங்களும்
[பூபாஷ்ததுக்களும்], அந்தக்கிண் மெய் பொருள் ஆம் பேதமும் - அத்தங்கள்
கிடைக்குக்கூனித்துக்கப்பட்டன உண்ணமயான பொருள்களாகிய டடவுக்களின்
பேதங்களும், பேதக்கிண் மார்க்கமும் - அத்தக்கத்துக்கவுருவாப்பற்றிய
பலவகைச்சமயக்களின்குழிச்சனும், மார்க்கம் பிளக்கு அறக்கும் பொத
மும் - (பற்பலவகைப்பட்ட) அத்தச்சமயவழிகளின் மாறுபாட்டை யொழி
த்து உண்ணமயை வெளிப்படுத்தும் என்றியும், போதம் ஏரு கூடி எங்கும்
பொதிக்க விக்குதாகமும் - ஜானசொருமாகி என்னவிட்டாகிறும் மகாந்
நுகரின்ற விக்குதாகமும், (ஆவன); (எ - ற.)—விளைகுற்ற வருவித்து
உரைக்கப்பட்டது.

சரசுவானியானவன் வேதம் வேதாக்கம் டடவுளின்ஸுர்த்திபேதம் சு
ங்கைக்கசமயம் உண்ணமயறிவு விக்குதாகம் ஆகிய எல்லாப்பொருள்களாகவும்
பரிஜூவித்திருப்பனென்பது கருத்து. வேதத்தின்பிரிவு இரண்டாண்டுக் காலதி
கிரியைகளைக் கூறுகிற பூர்வபாகத்தைக் கர்மகாண்டமென்றும், பகவா
னைக்குறித்துக் கூறுவதும் வேதாக்கமென்றும் பிரமகாண்டமென்றும் குற
வர். டடவுளரின் பேதமாவது - வேதாக்கத்திற்குப்பட்ட பிரமன் விவ்து
சிலன் முடலிய முந்திபேதங்கள். மார்க்கப்பிளக்குத்தக்கும் போதமாகது -
அத்தக்கவுள்ளாகரப்பற்றிய பலவகைச்சமயங்களிறும் சந்தமயம் இதென்று
துணிக்கு உண்ணமயறியும் தக்குவஞ்சானம். விக்கு - காது, நாதம் - இக்கிழ
யாம்; என்றது, எல்லாப்பொருள்களுக்கும் நாதமாகியும் காரியமாகியும்
சிற்பவு என்றபடி. (ஏ)

கடு. நாயகமானமலரகமாவதுஞ்சானவின்பக்

சேயகமானபலரகமாவதுஞ்சீவினையர்

வேயகமாறிக்குமகமாவதுமெல்லுமிர்க்குக்

காயகமாவதுந்தாதார்க்குவைதக்ரோஞ்சமீய.

(இ. - ஸ.) நாயகம் ஆன மலர் அகம் ஆவதும் - (சரசுவானிவீற்றிருக்கும்
பெறுவகையுடனமயால் எல்லாமலர்களுக்கும்) தலைவாகிய மலராகப்
பெறவதும், ஜானம் இன்பம் சேய் தங்க ஆன மலர் அகம் ஆவதும் - குன
கவக்கனிதவாகிய குழாய்க்க என்றுமிடமான மலராகப்பெறவதும், கீழ்
னையால் எய் ஆகம் மாறிவிடும் அகம் ஆவதும் - (முந்திப்பித்தெப்பு) பாகா
கினுலுண்டாகிய செலுக்கு கீங்குதற்குஉரிய இடமாகப்பெறவதும், எட்டிர

ஏனும் தாவு முகம் ஆகிறது - என்னவுமிருக்கும் தாய்வீடாகப்பொலூவதும், (யாதைகளின்),—தாது ஓர் கலைத் தோராடும் (சுரத்துக்கிளின்ற), மகர்க் கப்பொடிகள் சிகித்தங்கள் கொண்டாமலையிருப்பதும்; (எ - ஹ.)

“ஒதுக்கீற்றிலிருப்பெற்ற பேறு கிடைத்தலால் காயகமான மலை மாவது” என்றும், பேரின்பத்திற்குக்கூடாமலை என்கிறுப்பிய மலை இருக்கவால் ‘குன்னவின்பச்சேயகமான மலைமாவது’ என்றும், தன்னும் தியாகித்தக்கு முற்பிழப்பிக் கீவிலையைக்கிப் பரிசுத்தராக்குக் கூன் அமைக்குமையால் ‘தீவினையாலெய்க்காறிலிமலைமாவது’ என்றும், என்னா வழிர்களையும் பண்டக்கும் காவுள்ள பிரமதேஷநாத மனைவியாகத்தில்திருப்பதும் காயங்கூடியதிலிரு இருப்பிடமாதலால் ‘என்விருக்குக்காயகமாவது’ என்றும் வெண்டாமலைமலைச் சிறப்பித்துக்கூறினார். (கு)

கக். சோராகுக்கீழ்க்கொலிலும்கைக்கஞ்சதாவிலையு।
முரோருக்கமுங்கிருவல்குதாபியுமொக்கிருள்போற்
சோராகுக்குப்பந்தயதாமுகாட்டமுஞ்சேயிதழு
மொரோருகமீராமாத்திரையானவைபகட்டே.

(இ - ஸ்.) ஓர் ஓர் உகம் நார் அதை மாத்திரம் ஆண் உறைமகட்கு - ஒவ்வொருபுக்கும் ஒருமாத்திரைப் பொழுதாகப்பெற்ற கல்வித்தெய்க்காலைய சுரக்காதீடுகளிக்கு, —திரு தேவிலும் - அழிய இருப்பிடமும், கைகளும் —, தான் இப்பொழும் - இரண்டு நிருவடிகளும், உரோருக்கமும் - தன்னும், நிரு அல்குறும் —, ஈயியும் - கொப்புகளும், ஒங்கு இருக்க போல் உரோருகம் குற் குத்துக்குறும் - மிக்கிருளைப்போன்ற [மிக்கறுத] காத்தல் குத்துப்பெற்ற திருக்குறுமும், காட்டமும் - திருக்க்கூனும், சேய் இதழும் - சிவக்க தாரமும், (ஆகிய ஒன்றிறப்பக்கன்), உரோருகமே - செங்காமலைமலர்களேயாம்; (எ - ஹ.)

சுரக்குபின் என்னாதுகையவங்களும் தாமகைமலைபோன்றன வென்பதும், உரோருஹம் - மார்பில் முனைத்துவ்வன்று; சீரோருஹம்-தலையில்முனை துறுவன்று; கூட்டுமாழிக்காரணப்பெயர்கள். யுங்கன் காங்கு - கிருதயுகம், கிரீதாயுகம், துரைபாயுகம், கல்யுகம் என்பன. இந்தச்சதுர்ப்பும் ஆயிரக் கழித்தால் பிரமதூக்கு ஒருப்பனாம்; பின்னும் தூராயிரக் கழித்தால் ஓர்இராகாம். மாத்திரை - கண்ணிகைப்பொழுது அன்னது கைக்கொடுப்பொழுது ஒன்று கொண்டது. மிகப்பெரிய காலக்காலையை யுமொன்றுதானே பிரமலைக்கு மிகச்சிறியபொழுதாகு மென் அக்கதூ ஆயுளின் பெருக்கல் கூறிய வாது. சுரக்கு அந்தப்பிரமலைவன்று மனைவியாய் அவனைவிட்டுப்பிரியாகல் கூப்பொழுதும் அவனுடன் உறையகைாதலால், அவனது ஆயுளும் ஆவ்வாதே பெருக்குமுடியதாகு யேன ஈந்தாட்டால் விளக்கப்பட்டது. (கா)

கள். கருந்தாய்கைமலர்கட்டாமலைமலர் காருந்தா

யாருந்தாமலைமலர்செந்தாமலைமலராய்யமாத

தருந்தாய்கைமலர்வெண்டாமலைமலர் நாயிலெழிர்

பெருந்தாய்கைமலைக்குஷலீக்கட்டப்பிரை தனக்கீர.

(இ - ஸ்.) நா இன் வழியில் ஆற்றமின்றை அழைவதுடைய, போது தாமரை மனைக்கும் - சிறந்த தாமரைமலர்க் கொருங்கி விடுவின்ற, என் கட்டும் பிளைகளைக்கு - «வீட்டுதாமரம்» என்று அழைவது, உரியகூடையை போன்ற சாக்ஷதிக்கு, — என் தாமரை மலர் குறு தாமரைமலர் - என்கூடுவிட தாமரைமலர்கள் கருவிக்கூட்டுவிடபோதும்; எம்ரு தான் அது தாமரைமலர் - (யாவராஜம்) விரும்பப்படுகிற [அழைவ] திருவடிகாலிய அருளமலரை தாமரைமலர்கள், செம் தாமரை மலர் - செந்தாமரைமலர் போதும்; ஆவயம் குறும் தாமரை மலர் - ஏழுந்தருளிவிருக்கு மிடமாக அணுக்கத் தாமரை மலர், கொள் தாமரை மலர் - வெண்டுமலரையாகம்; (ஈ - ஸ்.)

கவி, சமந்தாமரமாக, கருக்தாமரை செந்தாமரை என்ற மூன்றுவகைத் தாமரைமலரையும் கலைஞரே இவைபுபிரித் துறைத் தார். கருக்கப்பதன் கருக்தாமரை வியணப்பகுதியை, அதன்கு வடிவொழிலின் கஷ்டகும் ‘வீலாம்புரூபம்?’ என்ற பெயரினேலும் அறி. மகவிரிச்சந்திரக்குக் கருக்கப்பதன்மலை குவணம்-குவும் மென்னம் அழகுகளுக்கு. ‘கண்டாமரைமலர்’ என்ற பாடம் இலக்கணத்துக்கு ஒத்து; “எனவன்னீணம் வரட்டறையும்” என்ற குத்திரத்து “அல்லழிக்கு அணைத்து விமய் வரி நூ மிப்பொருமையே” என்றது காணக். பெரியோருஷடைய பாதத்தை ‘திருவடித்தாமரை’ என்றும், அவர்களுடைய கூக்கையை ‘கூத்தாமரை’ என்றும் இவ்வாறு உபசாரமலக்கி ஏற்றக்குறிப்பற்றி ‘கண்தாமரைமலர்’, ‘தான் தாமரைமலர்’ என்றுக். எம்ரு என்பது - காமம் மருவு என்பதன் விகாரம். ஆவயம் - கடசோல். ஆ - விளாம். தா - உரிச்சோல். மணத்தல் - கடிதல். ‘பெருக்தாமரை மனைக்கும்’ என்பதற்கு - சிறந்த தாமரை மனைக் கீழ்க்கிண்ற என்று பொருள் கொள்ளினுமரக்; தாமரை மலரில் ஏப்பொழுதும் வசித்ததும், பதுவிலி பென்றும் உத்தியசுகியாக ரின்மீனி தாமரைமனைக்கீசுக்கென்ற காந்தோக்கையும், இயைக்கற்றுக் குக்காரணக்காரம். இனி, தாமரைமலர் மனைக்கீசதற்குக் காரணமான என்று மொன்று. இவனுடைய திருமீனிவிள் ஸ்ராசத்தால் தாமரை மலர் மனைக்கீசமென இவனுடைய திவ்வியச்சத்தின் சிறப்பை புணர்க்கியபடி, அன்றி, பெருக்தாமர் - பாக்தாமர், சிறந்தோதியையுடைய எடுத்து; இங்கே பிரமதீவர். அவனா, மனைக்கும்-மனைக்கு செய்து கொண்ட என்ற உரைக்கையும் இடமுண்டு. பினை உவையைகுபெயர்; என்னை கீலில் உழும். கோம்போந்த பின்வநந்தில்லயானி. காண்தாமதியில், மானின் பரியாவ காமரக்கை மனை களை பினை என்ற சொற்கள் அஸையாவதற்கு, ஒருவகை வீசுதூரியம். (ஈ)

கழி. தனக்கே நுணிபொருளென்றுக்கொல்லவதற்கு சுதாரமுக்கத்தோ வெனக்கேக்கைமாந்தவப்பிடேக்கமென்று மிழுமையுத்தா மனக்கேதமாற்றுமருந்துதன்பு குடுமலென்பன்பான் தனக்கேக்கைபாந்துக்கைமாந்தபாதகமலங்களே.

(இ - ஸ்.) எனம் - மோகம்போன்ற, செம் பக்கி கூதறபாத்தையுடைய, வீலமங்கூத்தல்வியூதைய், பாதம் மலைகள். திருவடித்தாமரைமலர்களே, — செநல் வேதம்-தூாதியான வேதம், தனாவே

துணி பொருள் என்னும் - தனக்கே உசியதென்ற சிரவிக்கப்பட்ட பொருள் என்ற சொல்லும்; *தூர் முத்தோன்-ஈன்குமுத்துவருளை பிரயன், எனக்கே ஈனங்குத் துபிடேசம் என்னும் எனக்கே உரியதாக அனுமதி கிடைமென்று சொல்வான்; இனமயவர் தூம்-மற்றைத்தேவர்கள் தாங்கள், மௌம் கேதம் மாந்தும் மருங்கு என்ப - (தங்கள்) மனத்திலுள்ள (அறியாதம் யாகிய) கோணத் தீர்க்கும் மருங்கு என்று சொல்வார்கள்; குடும் மன்ற என் பன்யான்-யான் தலையின்மேற் குடிம் பூவென்று சொல்வேன்; (எ - த.)

இது, பஸபடப்புனையனி; வடதுறைச் சுல்லேகாலங்காரம் என்பர். ஒருபொருளைப் பஸர் பஸதுன்மூலங்கினுலே பலபொருளாகச் சொல்லுதல், இதன் இலக்கணம். தனக்கே, எனக்கே, ஏ-பிரிசிலே. அபியேதம்-வடதொல். “கிள்லரிக் கீண்கிணி மெங்கெதய்வமலர்க் கிறதியைத், தொல்லே மணிமுடி மேற்குட்டிலுன்” என்றபடி வடத்தனிக்குங்காவத்துக் கணவன் மனைவியின் பாத்தகத் முடிமேற் கொங்குதோர் இனைபுபற்றி, பிரமன் அதனை அபியேத மெங்பானுமினுஞ். மரி கேதம் - வடமேற்குத்தொடர். கேதம் - துண்பம். என்ப - பஸ்பால் முந்த; என் - இணைச்சொற் பகுதி, ப - விருநி; இதுவே எதிர்காலம் காட்டும். தகம், சேபங்க்கி என்ற வடசொற்றிலூடர்கள் விகாரப் பட்டன. சேபங்கி - மயிரராழுக்கு. (ஏ)

கூ. கமலந்தனிலிருப்பான்விருப்போடங்காங்குவித்துக்

கமலந்தனைக்கொண்டுகண்டெடாருகாற்றங்கருத்துள்ளுயப்பார்
கமலங்கழிக்கும்கீலையங்கையாரணிகாரணியை.

(இ - ன.) கமலந்தனில் இருப்பான் - தாமஸரமலரில் வீற்றிருப்பவரும், கடவுளர் - தேவர்கள், விருப்போற் றுமென்பூணவகண்ணிற்கருளைக் குவித்து - அதுகைய கூசாகிய தாமஸரமலர்களைக் கூப்பி [அஞ்சலிசெய்து], போற்றும் - துதிக்கின்ற, மெல்பூணவ - மெங்கையான கிளிபோன்றவரும், ஆரணி - வேதங்களின் சொருமாயிருப்பவரும், ஈரணி - (ஏவ்வாறுதற்கும்) காரணமாயிருப்பவரும் (ஆகிய), கலை மக்கள் - கலைமான், - ஒரு கால் தம் கருத்துள் வைப்பார் கம் மஸம் - (தன்னை) ஒருமுறை தமதுமனத்திலுள் வைத்துத் தியாணிப்பவர்களுடைய அறிவின்குற்றங்களை, - என்னில் குருணமலக்தனை கொண்டு கண்டு - (தனது) திருக்கண்களின்று வெளியாகிற அருள்வென்றத்தைக்கொண்டு (அவர்களைக்) கடாக்கித்து, கழிக்கும் - போக்கு விசிவான்; (எ - த.)

கமலம் என்ற வடசொல்-முதலிரண்டடிகளில் தாமஸரமென்ற பொருளிதும், மூன்றுமதிலில் கீர்மன்ற பொருளிதும் கார்தது. கம் - அஸ்வி; இந்திஸியமுகாம். இதற்குத் தலையென்று ஒருபொருளுள்ளதனால், கமலம் என்பதற்குத் தலையித்தியன்று பொருள்கொள்கூத்தும் ஒன்று; அன்றி, கமலமென்பதை அகமலம், அவ்வது பாதகமலம் என்பதன் முதற்கூறுவிகாரமெனக் கொண்டாலும் பொருள்படும். மனக்குற்றம் அவ்வது பாவதோடும் எனக் கண்ட. விருப்பு-அன்பு, பக்தி; விரும்பு என்ற முதலானை திரிக்க தொழிற்பெயர். கடவுளர் - (இவ்வுலகசம்பந்தத்தைக்) கடத்தலையுடைய

வர். கடவுள் என்பதில், உம் - தொழிற்பெயர் விருது. ‘அதுங்கு’ என்பதை கூறுவது என்பதோடு ஒருத்து ஒருமூறை அறுவிழுஷ்டு செய்துமாற்றுத் தில் தீர்க்கிடுவால் என்றால் கொள்ளவேண.

(44)

20. காரணன்பாகமுன்சென்னியுன்செசுத்துக்குவியரு
காரணன்குமாகவைத்திருவு செஸ்தான்மருப்பு
வாரணன்பேற்கியு மற்றுள்ளதெய்வமட்டத்தையரு
மாரணப்பாகவையப்பனித்தகுற்றிறவைத்துயரே.

(இ) - ஓ.) காரணன் - காரணமென்னும் ஆகமத்தில் ஏத்துச்சொல் எப்பட்டவனும் கொபிரான்து, பாரமுந் - ஜிடப்பக்கந்தினுந், சென்னியும் - முதியின்மேறும், சேர்த்து - (மூகநமீய) சோக்நுஞ், கண்ணியகும்-ஜீவமகளி ராண பார்வதி கண்ண யென்பகார்களும்,—காரணன் ஆகா அவா திருவும் - திருமாலின்துமார்ஜப விட்டிசீகாத [மார்பிள்ளித்தியகாஞ்சிசய்கிர] இவு க்குவியும்,—ஶர் கால் மருப்பு வாரணன் தெயியும் - ஒப்பந்த காண்குத்த முன்னூராவத்திமென்னும் யானையுள்ளடயாலுன இத்திருந்துமெனவிரைவு இக்கிராணியும், மற்று உள்ள தெய்வம் மட்டுத்தயரும் - மற்றும் தேவமாதர் களும், (ஆகிய ஆணைவரும்), ஆணம் பாலை பணித்த குற உவல் ஆகிய கூரை-வேதவகளின் சொருபமான சரசுவாநிதெவி கட்டினால்தீட்டியாகவும் தொழில்களைச் செய்யும் அடியார்களே யாகவு; (எ - டு.)

என்றது, அறிவுக்குடியிய தெய்வமான சரசுவதிப்பினது தலைவரமைய மிகுதியாகப் புதித்து துதித்தவாரும். காரணம் - மேவாகமநூல் இருபத் தெட்டில் ஒன்று; இதே காரணன் என்றது, உபவாக்கங்களையால் எல்லா ஆகமங்களிலும் பிரந்பாதிக்கப்படுகிறது என்றகாரும். இதீ, யாவர்க்கும் முதல்வராகிய திரிமூர்த்திகளில் ஒருவனைன்றாக்காத காரணன் கூறியதாகக் கொள்ளுகிறும் ஒன்று, மலையரசுக்கிய இரவாணின் துபெண்களாகிய உலை கண்ண என்ற இருவரும் கொபிரானைச் சேர்க்காராத ஸால், ‘காரணன் பாகமுஞ் சென்னியுஞ் சேர்த்து கண்ணியர்’ எனப்பட்டனர். கண்ணக்கையே கொபிராதூக்கு மக்களியென்றற்குச் சாரணம் - கொபிராக்கீங்காது சேர்க்கிறுக்கலும், குமரனையுள்ளடாக்குத்தக்குச் கொபிராக்கீங்கிப் படுத்திய அன்தபொறுகளை மேற்றுக்கொண்டனம்புமாம்.

உணம் கிடுப்பாகஸ்தேர்ந்த குதை:—பிருக்கி யென்னும் மாருளிகள் தன்னைவிலக்கிச் கொபிரானை மாத்திரம் பிரதாநிலாஞ்சிசய்க்கூட்ட பார்க்கி தேவி, தலைவரியை கோட்டு ‘முனிவர்களன்னைப்பிரதாநினம் செய்யானாக எது என்?’ என்று வினாவு, கொபிரான் ‘இம்முறைமறையப்பயன்வைப் பேத விரும்புபவர் உன்னையும், முத்திப்பெற விரும்புபவர் என்னையும் கழிப்பிக்க’ என்ன, அதுகேட்ட தேவி பெருங்களைப் பிரியாதிக்குமாத கங்குபுரித் தாமபாகம் பெற்றன வின்பதாம்.

குந்தா கொபிரான் கேள்வி கேள்க்க குதை:—குரிப்புகுலத்துத் தோக்கிய படிரதாக்கரவர்க்கத், கபிலமூனிவர்தாணனின் கோபத்தீக்கு இவ்வாய் உடலெரிக்கு காம்பவாய் நந்துபிழக்க தட்டத் மூதாதையானாகப்பத்திரே

கறுபதினுயிரவரையும்கந்ததி பெறவிக்கும்பொருட்டுக்கொள்க் கலஞ்சியம்து கண்ணிலையைத் தேவேயோத்திலிருந்து கிழுவக்கத்துக்குக் கொள்ளுவதற்கில் அதன்து விஷயைபொடுவதற்கும் கூண்டுப்பெறுவதைக் காற்றுக்கொள்ளுத்தங்கு ஏற்ற விஷயம் பூமிக்குடியிலையென்ற காரணத்தால் துவ்வரசன் சிகுபிள்ளைப்பிரசு சுத்திக்கு, ஆவங்வேஷன்க்கேள்வின்படி துப்பிப்பெறுமான் அந்தத்தினையுத் தடைமுடிவிலைத்துப் பின்பு சிறிதுசிறிதாகப் பூமியில் விட்டிருக்கின் கண்பதாம்.

காரணம், பாகம், காரணம் - கூடசோற்கன், கவ்யா, காராயணன் என்ற கட்சோற்கன் விசாரப்பட்டை. சேர்த்து, தான்தை துளைவினை விசாரப்பட்டது. குறுகம் + ஓல்ல = குத்தேவஸ்பண்புசுறுபோய்த்தன் ஒற்ற இரட்டித்த. ஓர்-ஒன்று என்பதன்விகாரம்; உரும்பெறுமலும், முதல்ளோமலும் கின்றது.

உக. ஆழிவேதநா ருஞ்சிதாப்பார்ச்தவேதமனின்த்தினுக்கு
முடிவே தவளமுளரிமின்னே முடியாகிரத்ன
வடிவே மகிழ்ச்சுபணிவார்தமதுமயயிரவின்
விடிலே யறிந்தென்னீயாள் வார்தலங்தனில்வெறிக்கேயே.

(இ) - (எ.) அடி வேதம் காறம் சிறபு ஆர்ச்த - திருவடிகள் வேதங்களில்வாசனையீசப்பெறுகிற மேன்றுமிகுறைக்க, வேதம் அனைத்தினுக்கும் முடிவே - வேதங்களெல்லாவற்றுக்குச் தேர்க்கதற்குத்தாகவுள்ளதனே! தவளம் முளரி மின்னே - வெண்டாமலரமலரில் லீற்றிருக்கிற மின்னற்கொடி போல விளக்குபலனே! முடியா இரத்ன வடிவே - ஆழியாத இரத்தினம் போலப் பிரகாசிக்கிற வடிக்குமுனுமயைகளே! மகிழ்ச்சுது பணிவார்தமது மயல் இரவின் விடிலே - அன்புக்காணும் வணக்கும் அடியார்களுடைய அஞ்ஞான மயக்கமாகிய இருப்பிரகாவ யொழிக்குஞ் சுரியோதயமாகவுள்ளதனே! என்னை அறிக்கு குள்ளார்-என்று குதிலைமயை அறிக்கு என்னை ஆழிமகொண்டு பாதுகாப்பவர், தலக்களில் - இவ்வுவக்கத்தில், வேறு இல்லை - (உன்னையன்றி வேறு யரு மில்லை; (ஏ - ரு.)—ஏ - தேற்றம்.

தமர்க்குச் கண்மகளையன்றி வேறுக்கிழிவின்றுமயை வெளியிட்டார். ‘அடி வேதம்காறம் சிறப்பார்ச்த’ என்றது, சாக்கவிக்கு அடைமொழி; அவனுடைய திருவடி வேதங்களிற்பரிமவித்தலாவது-வேதங்களில் எக்கும்திறையீடாது துதிக்கப்படுதல். திருவடித்தாமரையென்றும் ஏழக்கை உட்கொண்டு, ‘அடி காறம்’ என்றன கேள்வி. இளி, திருவடிகள் வேதங்களின்வாசனையீசப் பெற்ற என்று பொருளுறைத்தாலும் மூன்போலவே ஏருத்துக்கொள்ளலாம் (வில்லிபுத்தாரார் பாரதத்தில் “கங்கைபு காண்மறையுக் குள்ளும் கமழ் கழு வினை”, “கங்கையினரதுகு காளியன்முடியுக் காளிக்கீக்கூறையுமே கமழும், பக்கயமலர்கள்” என்றாலும் இங்கு ஒப்புகோக்கத்தக்கன.) வேதம் அனைத்தினுக்கும் முடிவு - கோக்கனின் உத்தரபாகமும் தேர்க்கதற்குத் து மான வேதங்கத்திற் கித்தாக்கதற்குசெய்யப்பட்ட மெய்ப்பெருள்ளாக வுள்ளது கண்றுதி; வேதங்கதவாருபமாகவுள்ளது கண்றுதி. ஒக்ட. தவளம், ரத்தம் - கட்சோற்கள். முளரி - முடக்கையுடைய அரியையுடைய தெனப் பொருள்படியும் காரணக்குறி, வேற்றுமைத்தொகையுமொழி. அரி=அலை;

தண்டி மேற்புரம், மின் - உடலங்களுடையும், விடுதலை - பொழுதுவிடும் புத்தாஸம். ஆறியோதயும், தன் அடியார்ச்சவின் அங்கிருப்பு வேஷத்தை என்பது, பணிவார்த்தை மயலிருக்கிற விடுதலை என்பதும் கருத்து. (ஏ.ஏ.)

ஒ. வேறிலீலையன் நுண்டியாரிற்கூடுதலின்மீது
கூறலைப் பூங்குறித் துவின்றே ஜெப்பூக்குறும்பா
மாறலைகள் வர்மயக்காமலின்மலர்த்து வென்றிலிரு
சேறலையீர்த்தருள்வென்டாமோமலர்க்கூறியையிடையே.

(இ. எ.) வெள் நாமனை மூல் - வெங்டாமைப்புவில் வீர்நிறுத்தின் நூற்று, மேலிழையே - செவ்வியசூராணங்களைக்கடையலீசு! — கூற இல்லை - (உங்கொயன்றி) வேற (ஏதி) இவ்விவெண்ற சிச்சுவித்து, ஒன் அடியாரில் யானும் கூடி - உன்னு அடியார்ச்சவில் யானும் ஒனுக்குடும் சேர்த்து, விளக்கும் கின் பேர் கூறலை குறித்த கிக்குறங் - செறப்புப்பெற்ற விளக்குகிற உன்னுத்திருக்காமக்கவைச் சொல்லுதலைக் குறிக்கொண்டிடின்றேன்; கூடி புலம் குறும்பு ஆம் - பஞ்சத்திரியக்கவைச் சொல்லாம்குதாகாகிய, மாற துவில் கள்ளர் - எதிர்த்து (வழி) பறிக்கிற திருட்டங்கள், மயக்காமல் - (ஏன்னை) மயக்கச்செய்யவாட்டாதபடி, சின் மலர் தான் கெறியில் சேறலை - உன்னுடைய திருவாடத்தாமைகளின் உழியே செல்லுக்கிறதற்கூட, சுது அருள் - (எனக்குச்) கொடித்தருள்வாய்; (எ. ஏ.)

“ஏல்லனவு செய்யத் தொடக்கிணும் சோனுமே, அவ்வளவுத்திற் கொன்னும்க்கும்-எல்லி, வியரென்றிரு செல்லாரை யாறிலைத்துண்பார், செலவுபிழைத் துய்ப்போவு” என்றபடி) கேரவழியிற் செல்பாரை வழிக் கொன்னோக்காரர் அதைவிட்டிக் கொடுக்குமியிற் செல்லும்படி குழுக்கிசெய்வதைபோல, என்றுபஞ்சத்திரியங்கள் என்னைமயக்கிக் கீடுவிற்கொண்டதாதபடி நீ என்பக்கல் அருள்செய்து என்னை உன்திருவடியை விடாது பின்பற்றிச் செல்லுகலாகிய என்னெறியிற் செலுத்தவேண்டுமென வேண்டியபடி.

பேர் - மருஷ், ‘குறும்பாமாறிஸூக்கள்’ என்னுக்கொட்டார குறம்பாய் ஆறு அலை கள்ளர் எனப்பிரித்து, ஆறு அலை கள்ளர் - வழிபறிக்குச் சிருட்டு என்று பொருள்கொள்ளுதல் பொருத்து மாயிலும் மோரெத்தொடைக்குச் சேராலும் அறிக். அலைகள்வர்-பிரவினாவில்லாத விளைத்தோலை. சேநல் - செல்லுதல்; தொழில்பெயர்; செல் - பகுதி, தல் - விகுதி, பகுதிமுதல்கள் தது - விகாரம், தகரம் றகரமான விடத்து வகரம் கேட்டது - சுதி. சேவி யழு - பண்புத்தொலையங்களையும்; செம்மை + இலை = சேவியழு; இகரி, செம்மை - ஆழு; கிறகிமணக் கொள்ளலாகது; “வெள்ளோக்கலை புதித்து வெள்ளோப் பணியுண்டு, வெள்ளோக் கமலத்தில் வீர்நிறுப்பார் - வெள்ள.....தாய்” ஆகலால், கள்ளர், கள் - பகுதி, தல் - பெயரிக்கொலை. (ஏ.ஏ.)

ஒ. சேதிக்கலாக்காமர்க்கங்க பொவ்வெவவர்சிக்கணையுஞ்சு
சோதிக்கலா முறைப்பொதிக்கலாஞ்சோன்னடேதுண்ணிக்கு
சாதிக்கலா மிகப்பெதிக்கலா முத்திதாண்பத்தலா
மாதிக்கலாபாடிவெல்லீபொற்றுணைப்படைத்தவர்க்கே.

(இ - ஸ்.) ஆதி - பழகுமயான, கலை மயில் - கல்விக்கு உளிய மயில் போதும் சாவருள்ள மக்கும், வஸ்வி-புக்கொடியோன்றுவருமான சரக்குதி விழுது, பேரன் தானோ - அழகிய திருக்குதினோ, அண்டக்கவர்க்கு - சர்வம் கூட்டகர்க்குத்து, — தாங்க மார்க்கங்கள் சேதிக்கல் ஆம் - (தமிழ்மயிலிற்க்குத்து வாதப்போர் செய்பவர்களுடைய) வாதவெறிகளோச் சண்டித்தல்லியலும்; எவ்வோர் சிக்கென்கும் சோதிக்கல் ஆம் - யாச்யாருடைய மனத்தின் சிலையை கூய்கும் ஆராப்பத்திதல் இயலும்; உ.த போதிக்கல் ஆம் - (எல்லோர்க்கும் எல்லாவிஷயங்களையும்) கண்ணுக்கொல்லியுணர்க்குதல் இயலும்; சொன்ன ஒத்துணிக்குத் தூதிக்கல் ஆம் - தாம் சொன்ன பொருளையே சிக்காக்கமாக கிச்சியிட்டு சிலைகாட்டவல்ல திறமை உண்டாம்; மிக பேதிக்கல் ஆம் - (கமது கொள்ளக்கு மாருபப் பிரச்சொன்ன பூர்வபாஷ்களையெல்லாம்) மிகுதி யாகக் கண்டிக்குக் கிறம் உண்டாம்; முதலி கான் எய்தல் ஆம் - மேரகூத் கூத என்றில் அடைக்கல் கூடும்; (எ - ற.)

சரசுக்கிணையீச் சரணமடைக்கார்க்கு அவனருளால் இம்மையிலுண்டாகும் வாதசுக்கி போதனாக்கி முகவிய சுக்கிவிசேஷங்களும், மறுமையில் முத்தியும் கைக்குறிச்சு சிறப்பை இலில் வெளியிட்டார்.

சேதிக்கல், சோதிக்கல், சாதிக்கல், பேதிக்கல் என்றவற்றின் பகுதி - வடமொழியூரப்பிறக்க வினோ; கு - சாரியை, அல்-விகுதி. தர்க்கமார்க்கம், சிக்கா, முட்தி, ஆதி, வஸ்வி - வடமொத்தங், கலை - வடமொல், ஆவீர்-ஜூயா காது சின்றது. எவ்வெங்கு என்றால், ஆடிக்கிளின்ற வினா - எஞ்சாவுமகுறிப் பது. சொன்னது - இத்தகால வினையாலென்னும்பெயர்; இலில், ‘இன்’ இடைநிலை முதல் தொக்கது. எம்தல் என்ற தொழிற்பெயரில், எது - பகுதி, அல்-விகுதி: (அம்புசெலுத்துத் தென் கூம் பொருளில், எய் - பகுதி, தல் - விகுதி.) (உ.ஏ.)

உச. ஆடையாளாண்மைகளுக்குப்போகுமெனிலும்
முடையாணை ருண்ணிடைவொன்றுமிலாணையுபநிடதப்
படையாணையெவ்வுமிகும்படைப்பாளைபதுமக்கு
தொடையாணையல்லது மற்றினியாகைத்தொழுவதுவே.

(இ - ஸ்.) கான் சமர் - அன்றுமலர்க்க நாமகரப்பூப்போன்ற, அம் கூயில் - அழகிய வகையில், ஏகும் - ஏட்டுப் புக்கத்துதயும், அனி எட மும் - அழகிய ஐபமாலையையும், அடையாளம்-தனக்குஉரிய அறிகுறியாக, உடையாளா - யொன்னின்னாவனும், நனி இடை ஒன்றம் இலாணை - நட்பு மான இடை சிறிதும்குல்லாதனனும், உபர்டதப் படையாணை - உபசிவத் துக்களைக் கண் பரிகாரமாக வூடையவனும், ஏ உயிரும் படைப்பாளை - எல் லாப்பிராளிகளையும்சிறுவத்திப்பவனும், ஏற்பதுமயத்தொடையாளா - வாசனை வீசுகிற செந்தாமையமலர்மலையை யுடையவனுமான சரக்குதிணை, துல் வது - ஆஸ்வாமி, இனி மற்ற யானைதொழுவது-இனிமேல் (யான்) வேறு யானை வணக்குவது? (எ - ற.)

கேற்யாணையும் வணக்கே நென்றம், பிறவிரக்கும் வணக்குதற்கு உரி முரங்களின்றும், குறிப்புடியாம். இயி, ‘இனி’ என்றது - அவனைச்சரணம்

கூடாதபின்பு என்றார். காகவை இட்டுக்கொயிற் பக்காக்கொடையும், கங்கை விற் படிக்கொலையையும் உடையவெள்ள அழிச். இனால் காகவைக்கு அவையை மாங்கிருப்பதிலை, பொருப்பித்தான் பாரதத்தில் “புத்தாரூப நான்தாழூப் திகையும் பொற்பயிற்கும், கைத்த கமங்கலாரூப் கண்ணிகையும்” என்று, காட்டுக்கொண்ட மார்பிழுஞ்¹⁾ என்று கைத்தாழூப், கம்பராயாய்யைத்தில் “புத்தார் படிக்கொலை குண்டிகை பொருப்பேர் நூன், வித்தாக் தாந்த கைகை விசீலை” என்றத்தேலும், காணக் கூனி, ஏன் மன்ற ஒன்பத்தால் புதியதாயை மலர்களையும் என்ற பொருள் கொண்டு, கான்குக்கைக்கும் மற்கூரியதீர்கள் டில் தாமரைமலர்களைத் தரிக்குத்தார் கொன்றது மொன்ற.

இனி, அண்டயான கொன்றது, குஞ்சமுத்திராயாகவுமாம்; அதாவது - பிறர்க்கு கல்லுணர்வை உபடேகளிக்கும் அறிகுறி; அது - கட்டையிர்வந்தாயையும் கட்டுவிரல்துவிகையும் ஒன்றாகச் சேத்து மற்றை மூன்று விரங்களையும் கேள்கிற் கைக்கும் கீலை. படிக்கொலை, ஜுபக்கிருத்தைத் தொகையிருத்து உரியது. மக்கிலை மென்ப பதம்பிரித்து உயர்தல், மோனோத்தெக்கையைக்கு இகையாது. இடை மிக்கிறத்துன்ன தென்றும் பொருளில் குதிச்சோடு கைகையால் அதை இல்லையென்ற கொல்லும் கல்லைப் பற்றி, ‘நூன்கையை யொன்றுமிலான்?’ என்றார், உபக்கடகம், பதம்ம் - கூட்டொர்கள். உபசிடத் பக்கடயான் என்றது - உபசிடதுக்களுக்குச் சூலை யென்றும், அகந்துக் குழிப்பட்டுத் தூநிக்கப்படுவு கொன்றும் குநியபடியாம். குஞ்சுமதிப்பு ‘பக்கடயான்’, ‘பக்கடப்பான்’ என்ற கொற்று இட்டு கேவ்வேறபொருளில் காக்காதும் ஒன்றுக்கொன்று குதிச்சைறையான பொருளுக் காக்குதியக்களுக் குவந்தறாருங்குதொடராகவத்தது, தோடைமுரண்; “மொழியிலும்போகுவி ஞும்மூரனுதல்மூரனே” என்றுச் சொல்காப்பியான். இது-கொல்கிதாகடமுரண். இரண்டாம் அடியில், ‘அண்டயான்’, ‘இஸான்’ என்பன காக்காது, பொருள்கொல்கடமுரண். தொடை - தொகிக்கப்படுவது. மற்று - இடைக் கொல். தொழுவது என்ற கொழிற்பெயர் - இங்கே விளைமுரரூப் கின்றது.

உடு. கொழுவார்வலம்வருவார் நுதிப்பார் தங்கெதாழிச்மறந்து

விமுவாரநுமறைமெப்பெதரிவாரின்புமெப்புளகி த
தமுவாரின்னுங்கண்ணவினீர்மல்குவாரென்களுவதென்னை
வருவாகசெஞ்சொற்கலைமங்கைபாலன்புலவத்தவரே.

(இ) - ஸ்.) வழுவாத - தவறுபடாத, செம் கொல் - செங்கிய கொற்களையுடைய, கலை யன்கைபால் - கல்விக்கு உரிய மக்கான சரங்கதிலினிடத் தில், அன்பு கைத்தவர்-பக்கியுள்ளகாகள், - (அப்பிராட்டிய), தொழுஷக்-கமஸ்ஸிப்பார்கள்; வலம் வருவார்-பிரதையிங்குநிச்சூர்கள்; துதிப்பார் - தோத்திரம்பண்ணுவார்கள்; தம் தொழில் மதக்கு - தமதுசெய்வை மத்து [பரங்கப்பட்டு], விமுவார் கிழ்விமுவார்கள்; அரு மறை மெப் தெரிவார் - (அறிதர்கு) அரிய வேதக்களின் உண்ணெப்பொருளை உணர்வார்கள்; இன் பம் - ஆனங்கத்தால், மெப் புளிக்கு - உடல் மயிர்களிர்க்கப்பெற்று. அபு வார் - புலம்புவார்கள்; இதும் - இன்றும், கண்ணிங் ரீ மல்குவார் - ஆயா

தாங்களைப் பெருப்பிடித்துக்கார்கள்; என் என் ஆவது என்னே - (இப்படிப்பட்ட செயல்களுட்) என்னிடத்து உண்டாவது யாது? [எதுவுமில்லை என்றபடி.]

பக்திசாரியர்கள் மெய்ப்பாடைச் சம்ரூபம் என்னிடத்தில் இல்லை மீண்டும் தமது விகாசத்தை கெளிவிட்டபெறயாம். இஙும் - தொகுத்தல். என் என், என் - எழுதுபோ.

உகு. வைக்கும்பொருளுமில்லாம்க்கைப் பொருளுமைத்தெப்பொருளு
பொப்புக்கும்பொருளன் நிர்த்தெப்பொருள்லட்டுத்தென் [ம்
மெய்க்கும்பொருளுமையியப்பொருளும்யிழுப்பொருளு
மூய்க்கும்பொருளுக்கலைமாலுணர்த்துமுரைப்பொருளே.

(இ - ஸ்.) வைக்கும் பொருளும் - (பாடிப்பட்டத் தேடி) வைக்கும்,
(பொன் ஞும் மணியும் கெல்லுமாகிய) செல்லங்களும், இல்லாம்கை பொரு
ளும் - சம்சாரகாம்பிலிதுவன் (மக்களும் சர்த்தமுமாகிய) ஜகவரியங்களும்,
மற்ற ஏ பொருளும் - (ராஜாக்கம் வாகனம் அடிஷை என்னும்) மற்றை ஜக
வரியங்களும் (ஆகிய துவ்யாடகவரியங்களும்), பொய்க்கும் பொருள் அன்றி -
கிளையின்றி அழியும் பொருள்களாகுமேயவ்வாமல், கீழிம் பொருள் அல்ல -
(அழிவின்றி) கீழேவைவம்கிலைத்துகிற்கும் பொருள்கள்லை; பூதலத்தில் மெய்க்
கும் பொருளும்), - சிலவுகைத்தில் [இம்மையில்] அழியாதுகிணத்துகிற்கும்
பொருளும், அழியபொருளும் - (மற்றுமையில்) அழிவில்லாத ஜகவரியமும்,
விழு பொருளும் - (இவற்றினும்) சிறக்கதான் முத்திச்செல்லவும், உய்க்கும்
பொருளும் - (முத்தியிற்) சேர்ப்பதான் தக்துவப்பொருளும், களை மாண்
ஷனர்த்தும் உரை பொருளே - கல்விக்கு உரிய மகளான சர்க்காரி சொல்லுஞ்
தொற்களின் பொருளேயாம்; (ஈ - ற்.)

செங்கப்பொருள்போ வண்றிக் கல்விப்பொருள் சாக்வதமாயிருக்குக்
தன்மையும். சாக்வதுயின் உருவாண சொல் கிடத்தியவென்றறைம், இங்கு
விளக்கப்பட்டன. இல் - வீடு: ஆகில் வாழ்தல் - இல்லாம்கை. காம்கை -
கைவிகுதி பெற்ற தொழிற்பெயர். விழு - சிறப்புப்புணர்த்தும் விழுமெ
ன்னும் உரிச்சொல்லின் விகாரம். மாண் - உவமையாகுபெயர். (உகு)

உ. பொருளா விரண்மீம்பிப்பறலாகுமின்றபொருள்பொருளே
மருளாதசொற்களையான் பொருளே பொருள்வந்துவந்திக்
தருளாய்களங்குமவர்க்கொளிபாயறியாதவருக்
கிருளாய்களங்குகளங்களைப்பேரியிலக்கின்மூலே.

(இ - ஸ்.) வந்து - (ஆருகில்) வந்து, வந்தித்து-(தன்னே) கமல்களித்து
ஈருள் ஆய் - (தன்து) கிருவருளுக்கு இல்லாகி, விளக்குமகர்க்கு - சிறப்
புற்றவர்களுக்கு, ஒனி ஆய் - பிரகாசமாக [புலனுப்பதோன்றி], அறியாதவரு
க்கு இருள் ஆய் - (தன்துமகினமையை) உணராதகர்களுக்குப் புலனுளதுகின்ற,
விளக்கும் - சயம்பிரகாசமாய் விளக்குகின்ற, கலம் இனர் மேனி - அழுகு
மீக்க நிருமேனியையும், இலக்கு இழையே - விளக்குகிற ஆபரணங்களையு

முடியவாரன் சுதங்களிலே! பொருளால் இரண்டில் பூர்வ ஆறும் என்ற
பொருள் பொருளோ - (அதும் பொருள் இங்போம் என்ற திருக்காந்திய
இடமேயிலூன்னதான்) பொருளிலே (அதற்கும் இங்பழுமாகவும் மற்றும்) இர
என்றிடபொருள்களையும் அடியல்லம் என்ற சிறப்பித்துக் கந்தியிட செல்
ஏப்பொருள் சிறக்கபொருளாகிமா? [ஒத்து], மருவதை சொல் கீழ் பொறு
கோர வரண் பொருள் - அறியாகையது மயக்கத்தை யொழிக்கிற சொந்தவை
யுடைய எல்லிப்பொருளோ கொள்ளின் சிறக்கபொருளாகி (= - १-)

கலைநடனாகிய உணக்கு உரியதான் என்விடப்பொருளீள சிறந்த பொருளை
வெள்ளும், மற்றை அழியும்கண்ணமயதான செல்லப்பொருள் அப்படிப்பட்ட
சிறந்தபொருள் அங்கேதன்றும் கவி நாம் சுரசுவுதியின் விவாதத்தை அறிந்த
பாராட்டுக்கண்ணமய அப்பிராட்டுவின் கண்ணளிதியிலே விஸ்தைப்பட்டுசெஷ்ட
தாகும்; இது, பொருளா விரும்பும் பெறலாகுமிமுந்த பொருள்: “ஆதாயீ வூ
மின்பழுமீ ஹாக்கிறனமிக்கு, தினின்றிவர்த்தபொருள்”, “ஒன்பொருள் ஏற்பு
இயந்தியாக்கு எண்பொரு, கேளையிரண்டு மொருங்கு”, “காலிவிவரமய
த்து மன்னிய மூன்றில், கலிவணதெய்த இருக்கிணுப்பிமய்தும். கலிவணது
எங்கதா கண்பும் உலைப்புப்பது, அகிலதுபொழுத்தயர்”, “பாலோக்
சொல்புப்பட்ட மூன்றங்கே யம்முன்றும், ஆராயிந்குணே யதம்பொருளின்ப
மென்று, ஆராயிவற்றி வினிக்கடக்கீன யெய்துவார், சொய்குகிணுப்பு மெய்து
வார்”, “இல்லவர் இருக்கமயும் கல்லாய்தார்”, “வறியார் இருக்கமய வற
யார்” என்பன காணக் காண - உரிச்சொல். முதலாடியில், சுகாரம் - எனிர
மைதை: இரண்டாம்முடியில், ஒகாரம் - தெரிசிலை. (2-7)

உடைய இலங்குக்கிரமம் மீது பூர்வமாக மூன்றாண்டுகள்

மலங்கும்பழுதற்றவரக்கும்வளிக்குமணமிகவே

துவக்குமுறைல்செபக்களில் ரூபர்த்தில்புனல்போற்

கலங்கும்பொழுதுதெனியஞ்சிசான்மானைக்கருதினர்க்கீல்.

(இ - ன்) சோல் மானை கருதினர்க்கு - செற்றஞ்சுகு உரிய மதானாரசுவதிலையத் தியாளித்தலூர்களுக்கு, - திரு முகம் - அழகிய முகம், இலங்கும் - (மலர்க்கு) விளக்கும்; மெய்வில் - உடம்பில், புனகம் எழும் - மயிர்ச்சிவிரப்பு உண்டாம்; கண்ண் கீர் மஸ்கும் - கண்ணளில் ஒன்றபாடுபும் தனும்பும்; பழுது அந்த வாங்கும் வலிக்கும்-குந்தமில்லாத காப்சிகொல் தும் உறுதிபெறும்; மனம் மிகவே தலங்கும் - மனம் மிகுதியாகச் சென்றிலைபெறும்; முற்கல்வெய ஏறி கூறும் - புண்ணிதிப்புலண்டாம்பூடு கீட்டோவும் மிகும்; கழல் புனல் போல் கலங்கும் பொழுது தெளியும் - கீக்கழிபூடு குறை கீர்போலும் வலக்கழுண்டாம்பொழுது அக்கலைக் கொழியும்; (ஈ - ன்)

“ஒரு கவனம் தற்றமியும் கூகிகாட்டுக்கும் எவ்வி” ஆதலாவு,
கழில்புனால்போற் கண்கும்பொழுது தெளியும்? எனப்பட்டது. வட்குவை
க்கும் என்பதற்கு - திருச்சிசேற்றுக் கொள்ளுவது மென்றும், தென்வாச்குவை
நாடு மென்றும் கருத்துட்காண்டு. வாச் - வட்சொல். செய் - தொகுத்தல்.

ஒ.க. கரியாளகரும்கண் ஜூங்கனிரமுளிக்கண் அயஞ்சிசெப்ப
கரியார்க்கரமும்பதமுமிதழுக்கவயாக நும்
புரியாக்கதாமணையுந்திருமீமனியும்பூண்டாவும்
பிரியாடென்னஞ்சிதுநாவி ஜூநிற்கும்பெருக்கிருமீவ.

(இ - ஏ.) பெருக் திருக்கேவ - (உண்ணொச்சாணமகட்கலர்க்குப்) பெருத்
கெல்வமுண்டாதந்துக்காரணமான கிழமீனே!—(உண்டு), கரி ஆர் அய
கரும் - கருதிரும்பொருக்கிய மூங்கிளாற்றியிரும் [கூட்டலும்],—கண்ணும் -
கண்களும்,—*கிர் மூலைக்கண்ணும் - ஒளிபொருக்கிய மூலைக்கண்ணும்,—
செய்ய - கிள்க, கரி ஆர் - வளையல்கள் சிறையதனியப்பெற்ற, சரமும் -
கைகளும்,—பதமும் - திருவடிகளும்,—திகழும் - அதரமும்,—தவளம் கறும்
புரி ஆர்க்க தாமஸரயும்-கல்லமணமுங்கையதும் முறைக்குடையதுமான வெண்ட
டாமஸரயவரும்,—திருமேனியுந் - உடம்பின்திரும்,—பூண்டனவும் - அவரி
க்குடொள்ளும் ஆபரணங்கள் முனியனவும், (ஆசிய சுதாநாம்பக்கப்பெற்ற
எல்லாப் பொருள்களும்), பிரியாது - விட்டிப்பிரியாமல், என் செஞ்சி
நும் - என்று மணத்திறும், காவினும் - காக்கிறும், கிற்கும் - கிழவெப்பறி
குக்குப்; (ஏ - ஏ.)

என்றது, எப்பொழுதும் கான் உன்று சம்பக்தம் பற்ற பொருள்களை
யே சினாத்ததும் புதுததும் செய்கேவ ஜென்றவாறு. அது கம் - அலகம்,
உடசொல். (ஏ)

ஒ.0. பெருக்கிருவுஞ்சயமங்கையுமாகிவென்பேணதகெஞ்சி
வீருந்தகருஞ்சிவசஞ்செருவால்வாஞ்சியப்போற்றி வெல்லா வுபிரிக்
பொருக்கியஞ்சாளங்கருமின்பலீவதப்பொருஞ்சகருக் கும்
திருக்கியசெல்வக்கதரும்பிராப்பெருஞ்சீர்தருமீயே.

(இ - ஏ.) பெரு திருவும் சயமக்கையும் ஆசி - ஸ்ரீமகாலக்குமியின்
கொருபமும் ஜயலக்குமியின்சொருபமுமா யுன்ளவளும், என்பேணதகெஞ்சில்
திருக்கு அருளும் - என்று அறியின்கைமையையுடைய மனத்தில் வீற்றிருக்கின்
றவளும் (ஆசிய), செம் சொல் வஞ்சியை - கெவ்யியசொற்றாளுக்கு உரிய மக
ளான சரவாதியை, போற்றில் - துதித்தாங்;—(அவன்), எவ்வா உயிர்க்
கும் - (துதிக்கின்ற) அச்சனங்களைல்லோர்க்கும், பொருக்கிய ஞானம்
தரும் - பேரின்பத்தைக்கடறிநிற வேதத்தின்பொருளோயும் வினக்கியருள்
வான்; திருக்கிய கெல்கும் தரும் - சுத்தமான கெல்குத்தைக் கொடுத்தருள்
வான்; அழியா பெரு சீர் தருமே - அழிவற்றதான பெரியமுந்திச்செல்வத்
ஈதயுச் சுத்தருள்வான்; (ஏ - ஏ.)

அழியாப்பெருஞ்சீர் - என்றும் அழிதவில்லாத பெருஞ்சீர்த்தி யெணினு
மாம். கஞ்சி - சீர்வாஞ்சிக்கொடி; அதுபோல மெல்லியளாய் ஒல்கியாசியும்
மனுக்கு உவண்மையாகுபெயர். (ஏ.0)

சாலவதி யந்தோடி யூற்றிஸ்ரூ.

தெமிழ்முறைப்பகுதி.

செய்து.

பக்கம்.

அம்சங்களை அடிக்காது	4.2.
அம்சங்களை விட்டு	4.3.
அருங்கொத்துத்தினால்	4.4.
ஆயக்ஞை	4.5.
ஆயவான நூல்களுடு	4.6.
இவங்களுக்கிரு	4.7.
இவீரா இரண்டாவ	4.8.
உணர்ப்பாருமைக்கும்	4.9.
ஒருத்தினை	4.10.
ஏமலக்தனி	4.11.
ஏரியா வாக்மூம்	4.12.
ஏருங்காமை	4.13.
ஏர்க்கண்பாகமூல்	4.14.
காங்கரமே	4.15.
கிர்த்த	4.16.
கெதிக்கவார்	4.17.
தனக்கே தூணி	4.18.
தூங்குந்தெப்பு	4.19.
கூங்குங்கார்க்கலம்	4.20.
காயக்மான	4.21.
பாதுகாரியம்	4.22.
பாதும்புயத்திற்	4.23.
பாவுக்கொண்டியும்	4.24.
புக்கியிர்க்கரிகுள்	4.25.
புரிகிள்ளகிள்ளதவி	4.26.
பேருங்கிலுவுகு	4.27.
போகுங்காலிரண்டும்	4.28.
மயிலேமடப்பியலே	4.29.
யெனக்குஞ்சிலை	4.30.
கொத்தும்கேதுக்கி	4.31.
கோதிலையென்று	4.32.
கோவக்கும்பொகுளும்	4.33.

கலை மு. சட்டாபை இளையராமசுவாமி,
கோ. கிருஷ்ணமாரதி பதினெட்டு புஸ்தகங்கள்.

கல்பாராமாயணம். ரூ. வீ. ரூ.

பாரதவர்த்தி முறையை உணருத்தி	... 5	0	0
கிருஷ்ணமாரதி	..	5	0
குருவராமாயணம்	..	4	0
குலாந்தாகாந்தி	..	4	8
குத்தாராமாயணம்	..	5	0
குத்தாராயணம்	.. 2 வார்த்தைகள்	10	0
கிருஷ்ணமாரதி சபாபாரதி முறையை	..	8	0
கோ. கிருஷ்ணமாரதி பதினெட்டு புஸ்தகங்கள் (கிருஷ்ண)	..	2	8
கோ. சங்கில இசைப்பிளிக் முறையை	.. 1	8	0
கிருஷ்ணப்பெருமான விஜயங்கள் அகுமிஸ்டெப்ர தெய்தாகாந்தி	..	3	8
தம் கிருஷ்ண உணருத்தி	..	3	8
கிருஷ்ணமாரதி கிருஷ்ண	..	0	12
கோ. கிருஷ்ண	..	0	10
குத்தாந்திரபாடி (குத்தாந்தாம்)	..	0	8
குத்தாந்தி முறையை உணருத்தி	..	2	0
குத்தாந்தாந்தி உணருத்தி	..	0	12
குத்தாந்தாந்தி உணருத்தி	..	0	4
குத்தாந்தாந்தி முறையை உணருத்தி	..	0	10
குத்தாந்தாந்தி முறையை உணருத்தி	..	0	10
குத்தாந்தாந்தி முறையை உணருத்தி (குத்தாந்தி)	..	0	10
குத்தாந்தாந்தி முறையை (குத்தாந்தாந்தி முறையை) (குத்தாந்தாந்தி)	..	3	8
குத்தாந்தாந்தி முறையை (குத்தாந்தாந்தி முறையை) (குத்தாந்தாந்தி முறையை) (குத்தாந்தாந்தி)	..	2	8
குத்தாந்தாந்தி முறையை	..	1	0
கிருஷ்ண முறையை (குத்தாந்தாந்தி முறையை)	..	1	8
கிருஷ்ண முறையை (குத்தாந்தாந்தி முறையை) அகும்பத்து முறை	..	0	0
குத்தாந்தாந்தி முறையை	..	1	8
கிருஷ்ண முறையை கிருஷ்ணமாரதி கிருஷ்ண	..	1	0
கிருஷ்ண முறையை பதினெட்டு புஸ்தகங்கள்	..	0	4
கிருஷ்ண முறையை பதினெட்டு புஸ்தகங்கள் அகும்பத்து முறை	..	1	8
குத்தாந்தாந்தி முறையை	..	1	8
கிருஷ்ண முறையை பதினெட்டு புஸ்தகங்கள்.) பதினெட்டு வருடங்கள்.	..	0	0

(முத்துப்பதி)	6	0	0	குத்தாந்தாந்தி	6	0	0
குத்தாந்தாந்தி	6	0	0	குத்தாந்தாந்தி	5	0	0
குத்தாந்தாந்தி	6	0	0	குத்தாந்தாந்தி	6	0	0
குத்தாந்தாந்தி	6	0	0	குத்தாந்தாந்தி	6	0	0
குத்தாந்தாந்தி	6	0	0	குத்தாந்தாந்தி	6	0	0

குத்தாந்தாந்தி பதினெட்டு வருடங்கள் கிருஷ்ணமாரதி குத்தாந்தாந்தி (குத்தாந்தி) 10. முறையை குபா. 46, பதினெட்டு வருடங்கள் குபா. 40,



Tamil Heritage Foundation
தமிழ் மரபு அறக்கட்டளை

Electronic preservation of Tamil heritage materials
e-Book series
an international NGO initiative to digitize old Tamil books
and palm leaf manuscripts
visit <http://www.tamilheritage.org>

தமிழ் ஒலைச்சுவடிகள், நூல் பாதுகாப்பு.

பாதுகாப்பற்ற நிலையில், மறுபதிப்பு காணாத பழைய
நூல்கள், ஒலைச்சுவடிகள் போன்ற தமிழ் முதுசொம்களை
மின்பதிப்பாக்கி தமிழ் வளத்தை நிரந்தரமாக்கும் ஒரு
சர்வதேச தன்னார்வ முயற்சி.

மேலும் அறிய: <http://www.tamilheritage.org>



முதுசொம் முத்திரை
தமிழ்ப்பாதுகாப்பின் அக்காரை